



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,659 — FRIDAY, APRIL 2, 1954

(Published by Authority)

PART III — LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

	PAGE		PAGE
Land Settlement Notices —		Land Sales by the Settlement Officers —	
Preliminary Notices	—	Western Province	.. —
Final Orders	—	Central Province	.. —
Land Sales by the Government Agents —		Southern Province	.. —
Western Province	—	Northern Province	.. —
Central Province	—	Eastern Province	.. —
Southern Province	—	North-Western Province	.. —
Northern Province	—	North-Central Province	.. —
Eastern Province	—	Province of Uva	.. —
North-Western Province	—	Province of Sabaragamuwa	.. —
North-Central Province	—	Land Acquisition Notices	.. 589
Province of Uva	—	Notices under the Land Development Ordinance	.. 595
Province of Sabaragamuwa	—	Land Redemption Notices	.. 596
		Miscellaneous Land Notices	.. 598
		Lands under Peasant Proprietor Scheme	.. —

PART V published with this Issue contains List of Applications for Public Carriers' Permits for use of Lorries for fee or reward, &c

Land Acquisition Notices

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

(1) A portion, in extent about 150 feet by 18 feet from the land called Gonnagahawatta, situated at Kattota, Siyane Korale West, Meda Pattuwa, Colombo District, and bounded as follows —

North by land claimed by A. A. Singho Appuhamy,
East by ela;
South by land claimed by A. A. Samel Appuhamy;
West by existing V. C. road

(2) A portion, in extent about 200 feet by 18 feet from the land called Galahitiyawekumbura, situated at Kattota, Siyane Korale West, Meda Pattuwa, Colombo District, and bounded as follows —

North by land (field) claimed by A. A. Abraham Appuhamy,
East by ela,
South by the land (field) claimed by A. A. Suwaris Appuhamy and others,
West by the land called Gonnagahawatta.

Ref No. Q 4642/J/LG/297/53,
Colombo, March 19, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

MA/AC/2,539/53.

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

(1) All those lands, in extent about 0a. 0r. 24 78p bearing Assessment Nos. 114, 114/1, 114/2, 114/3, 114/4, 114/5, 114/6, 114/7, 114/11, 114/12, 114/14, 114/15, 116 and 118, Chapel Place Grandpass, situated in New Bazaar Ward within the Municipal limits of Colombo, and bounded as follows —

North by land bearing Assessment No. 108, Chapel Place and Chapel Place,
East by Chapel Place and the land bearing Assessment Nos. 124 and 132, Chapel Place,
South by the land bearing Assessment Nos. 124 and 132, Chapel Place, and 300, Grandpass Road,
West by the land bearing Assessment Nos. 300, Grandpass Road, and 108, Chapel Place

589—J. N. B. 34895-841 (3/54)

E 1

(2) All that land, in extent about 0A. 0R. 11 52P. bearing Assessment No. 124, Chapel Place, Grandpass, situated in New Bazaar Ward within the Municipal limits of Colombo; and bounded as follows —

North by Chapel Place and land bearing Assessment No. 114, Chapel Place,
East by Chapel Place and land bearing Assessment No. 132, Chapel Place,
South by land bearing Assessment No. 132, Chapel Place,
West by land bearing Assessment Nos. 132 and 114, Chapel Place.

(3) All that land, in extent about 0A. 0R. 35 84P. bearing Assessment No. 132, Chapel Place, Grandpass, situated in New Bazaar Ward within the Municipal limits of Colombo; and bounded as follows —

North by Chapel Place and land bearing Assessment Nos. 124 and 114, Chapel Place,
East by Chapel Place and land bearing Assessment No. 132, Chapel Place,
South by lands bearing Assessment Nos. 140, Chapel Place, and 300, Grandpass Road,
West by lands bearing Assessment Nos. 300, Grandpass Road, and 114, Chapel Place.

(4) All that land, in extent about 0A. 0R. 39.07P. bearing Assessment No. 140, Chapel Place, Grandpass, situated in New Bazaar Ward within the Municipal limits of Colombo; and bounded as follows —

North by Chapel Place and land bearing Assessment No. 132, Chapel Place,
East by Chapel Place and a path,
South by land bearing Assessment No. 300, Grandpass Road and a path,
West by lands bearing Assessment Nos. 132, Chapel Place, and 300, Grandpass Road

Ref. No J/LG/575/53,
Colombo, March 5, 1954.

P B BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section 1 of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion (to the south), in extent about 0A 0R. 29 175 P. of the land called Dodangoda Parangiyawatta, situated in Katukurunda (Kuda Heenatiyangala) village, Kalutara Totamune, Kalutara District, and bounded as follows —

North and South by the remaining portions of the same land,
East by the portion acquired by the Urban Council,
West by high road.

Ref. No L.H. 1075/J/LG/573/53,
Colombo, February 19, 1954.

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

An allotment of land called Nugekele Reservation, in extent about one acre, situated in Badanagoda Village, Kalutara Totamune, Kalutara District, more particularly described as follows —

- (a) the private cart track running from Beruwala-Kirantiya Road to lot 2 in P P A 1,489,
- (b) the private cart track running through lot 2 in P P A 1,489;
- (c) the private cart track and footpath running through lot 4 in P P A 1,489,

and bounded as follows —

North by (a) Private land, (b) lot 2 in P P A 1,489, (c) lot 4 in P P A 1,489,
East by (a) Private land, (b) lot 2 in P P A 1,489, (c) lot 4 in P P A 1,489,
South by (a) Private land, (b) lot 2 in P P A 1,489, (c) lot 4 in P P A 1,489;
West by (a) Private land, (b) lot 2 in P P A 1,489, (c) lot 4 in P P A 1,489

The land is claimed by—

- (1) Mrs Osmand Rodrigo, Balmoral, Panadura
- (2) Mr M. D. Rodrigo, Pinhena Group, Beruwala.

Ref. No. L.H. 1069/J/LLD/351/53.
Colombo, January 29, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of land (containing a masonry well fitted with pump and pipe line), in extent approximately 2/5th of an acre situated in Maha Heenatiyangala and Palatota villages, Kalutara Totamune, Kalutara District, and bounded as follows —

North by land claimed by Mr. Felix de Silva;
East by Police Training School, Kalutara;
South by Police Training School, Kalutara;
West by Police Training School, Kalutara;

and claimed by—

Mr. Felix de Silva,
c/o Messrs de Silva & Mendis,
P. O. Box 884, Colombo.

Ref. No. L.H. 1057/J/DEA/397/53.
Colombo, January 29, 1954.

P B BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

An allotment of land in extent about 0A 1R 35P, situated in the village of Massala, Kalutara Totamune, Kalutara District, bounded as follows.—

North by land belonging to Ellis Mudalali,
East by Colombo-Galle Road,
South by road to cemetery,
West by old cemetery premises,

and said to be claimed by—

- (1) Mr D R Abeywickrema, Mangala Road, Beruwala.
- (2) Mr. K D. C Siriwardena, Palagala, Alutgama;
- (3) Mr S Matugama, Sri Panananda Road, Beruwala

Ref. No L H 1064/J/LG/496/53.
Colombo, February 10, 1954

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

No. L D. 3872.

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Acting Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

All those allotments of land called Gangawatta and Muttetutenne *alias* Kongahamuttetuwa *alias* Watte, in extent 1A. 1R 33P., situated in Polgolla Village, Pallogampaha Korale, Pata Dumbara, Kandy District, and bounded as follows.—

North by lot 1 in P. P. A 1,286
East by do
South by Reservation along Kandy-Madawala-Wattegama P. W. D. Road, and
West by lots 1 and 2 in P. P. A 1,286

Ref. No. J/FCU/177.
Colombo, October 17, 1951.

P. B. BULANKULAME,
Acting Minister of Agriculture and Lands.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

(1) A portion in extent about 30 perches, described as lot 1 in Acting D. I. E., C. D's Plan dated June 23, 1953, situated in the village of Palle Bowala, Bowala Wasama, Udahehaheta D. R. O's Division, Nuwara Eliya District; bounded as follows.—

North by old channel,
East by Crown land,
South by a portion of the same land;
West by lot 2 of the same plan,

and claimed by Jayasundevayalago Appuwa of Pallebowala

(2) A portion in extent about 14 perches, described as lot 2 in Acting D. I. E., C. D's Plan dated June 23, 1953, situated in the village of Palle Bowala, Bowala Wasama, Udahehaheta D. R. O's Division, Nuwara Eliya District; bounded as follows.—

North and South by portions of the same land,
East by lot No. 1 of the same plan,
West by lot No. 3 of the same plan;

and claimed by J. D. Simon of Pallebowala.

(3) A portion in extent about 1 rood, .06 perches, described as lot 3 in Acting D. I. E., C. D's Plan dated June 23, 1953, situated in the village of Palle Bowala, Bowala Wasama, Udahehaheta D. R. O's Division, Nuwara Eliya District, bounded as follows.—

North and South by portions of the same land,
East by lot No. 2 of the same plan;
West by lot No. 4 of the same plan,

and claimed by K. M. Pina Dewaya of Pallebowala.

(4) A portion in extent about 21 perches, described as lot 4 in Acting D. I. E., C. D's Plan dated June 23, 1953, situated in the village of Palle Bowala, Bowala Wasama, Udahehaheta D. R. O's Division, Nuwara Eliya District, bounded as follows.—

North and South by portions of the same land,
East by lot No. 3 of the same plan;
West by lot No. 5 of the same plan;

and claimed by J. Walagedera of Dharmaraja College, Kandy

(5) A portion in extent about 10 perches, described as lot 5 in Acting D. I. E., C. D's Plan dated June 23, 1953, situated in the village of Palle Bowala, Bowala Wasama, Udahehaheta D. R. O's Division, Nuwara Eliya District; bounded as follows.—

North and South by portions of the same land;
East by lot No. 4 of the same plan;
West by rook;

and claimed by K. M. Pina Dewaya of Pallebowala

Ref. No. J/LLD/499/53
Colombo, March 11, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

A portion, in extent about 2A. 2R. 0P. out of the land called Holyrood Estate (East Holyrood Estate), situated in Talawakelle Village, Village Headman's Division of Talawakelle, Kotmale D. R. O's Division, Nuwara Eliya District; and bounded as follows:—

North and East by Holyrood Tea Estate,
South and West by Talawakelle—Watagoda P. W. D. Road.

Ref. No. J/AF/643/53 (LD 1247).
Colombo, March 4, 1954

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

Lease-hold rights over an allotment of Crown land called Badungoda Colony lot 1, an extent about 4 perches situated in the village of Ethilgoda in the Four Gravets of Galle District, and bounded as follows —

North by road leading to Badungoda Colony ;
East by lot 10 of the same land ;
South by lot 9 of the same land ;
West by Badungoda Addara-owita,

and alienated to—

M K Kathiranaahamy,
Badungoda Colony,
Ethilgoda,
Galle.

Ref No J/LG/510/53/LPA/87.
Colombo, February 19, 1954

P B BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No Q 4301/J/LG/2358

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired :

Preliminary plan No. A 3,597. Village—Madangastuduwa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Divulgahawatta	Coconut garden contains an earth well	G L Rogus Perera of Dungalpitiya, Negombo	0	0	5

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on June 17, 1954, at 11 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before June 2, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, March 27, 1954.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No Q 4240/J/AL/1988

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose :—

Description of the lands to be acquired :

Preliminary plan No A 3,567. Village—Tunbowila

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Mahipalakumbura	Paddy field	D. D Kannangara of City Bakery, Badulla	0	0	1
2	Do	do.	do.	0	0	1.1
3	Muttettuwakumbura	do.	P. D Elaris Appuhamy, Tunbowila, Piliyandala	0	0	1.7
4	Do	do.	do.	0	0	1.8
5	Dodamtiyawakumbura	do.	P. D Francis Alwis of Bokundara	0	0	4.7
6	Do.	do.	P. D Elaris Appuhamy of Tunbowila	0	0	6
7	Do	do.	do.	0	0	0.6
8	Bamunukumbura	do.	S A. D Charles of Tunbowila	0	0	3.5
9	Do.	do.	do.	0	0	3.5
10	Weltotuwakumbura Bakmgahakumbura	do.	D. D. Themis of Tunbowila	0	0	0.9
11	Do	do.	do.	0	0	0.9
12	Belipattagahakumbura Bakmgahakumbura	do	D. D Livinis, W. D. Sentohamy, D. D. Pabohamy, D. D Somasil, D. D Ermahamy, D. D. Punyawathie, all of Tunbowila and Danster Gunasekera of Kalubowila, Dehiwala	0	0	2.8
13	Do	do.	do.	0	0	2.4
14	Helpothakumbura	do.	E C B. A. Samarakoon, 207, Quarry Road, Dehiwala	0	0	4.2
15	Do.	do.	do.	0	0	4

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on June 9, 1954, at 9.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before May 28, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, March 27, 1954.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent..

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No Q 4198/J/E/1844.

I hereby give notice, under section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose :—

Description of the lands to be acquired :

Preliminary plan No. A 3,607 Village—Halpe

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. B. P.
1	Liyangahawatta	Coconut garden, school building and a well	A. W. Ekanayake of Halpe, Mirigama	1 1 9.1
2	Do	Coconut garden	J. M. Arnolds Appuhamy of Boragodawatta, Minuwangoda, S. S. R. Thomas Siriwardana, W. E. M. Kartheis Singho, S. S. R. Harmanis Siriwardana, all of Halpe, Mirigama, and S. S. R. Alice Siriwardana of Burunnawa, Nelundenya	0 1 13.6

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on June 17, 1954, at 9.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before June 2, 1954, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, March 27, 1954.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LD. 4633.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose :—

Description of the land to be acquired :

A portion of land called Banagepitiya, in extent 0 A. 2 R. 1.1 P., situated in Henagehuwela Medagammedda village, Pailshpattu West Korale, Pata Dumbara Division, Kandy District, surveyed and described as lot 2 in preliminary plan A 2,005, and presently claimed by E. Rambukwelle of Hiyarapitiya, Handessa, and others.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on May 26, 1954, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before May 19, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

Failure to send in written claims will disqualify the claimants from making oral claims at the inquiry, or their claims being considered at all *in absentia*.

The Kachcheri,
Kandy, March 25, 1954

RAINE WRIGHT,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference My No. LP 6542.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose :— acquisition of land for widening and redirecting bridge No 11/12 on Ambalangoda-Elpitiya-Fitigala Road

Description of the lands to be acquired :

P. P. A 1,540. Village—Elpitiya

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. B. P.
1	Motavila ..	Owita	Mrs. E. A. P. Jayatilleke of Colombo and Fred Abeyesundara of Galle	0 0 3.80
2	Do.	Garden contains 3 coconut plants 1-3 years, 4 orange plants 2-4 years, 1 jak tree 30 years, 1 kapok tree 10 years and 6 arecanut trees 1-15 years	do.	0 0 13.00
3	Do.	Paddy field	do.	0 0 5.18
4	Do.	Garden contains 2 coconut trees 6 years, 5 arecanut trees 2-15 years, 2 kapok trees 15 years, 2 orange trees 6 years, 1 mango tree 15 years, 1 jak tree 15 years and a temporary building	do.	0 0 3.00
5	Do.	Paddy field	do.	0 0 3.62
Total ..				0 0 28.6

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Galle Kachcheri, on June 28, 1954, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before June 21, 1954, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

Only the claims of those who have already sent written claims on or before June 21, 1954, will be entertained at the inquiry.

The Kachcheri,
Galle, March 22, 1954.

C. VISWASAM,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LP/A. 4.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose — acquisition of land for a Housing Scheme, V. C., Bope.

Description of the land to be acquired

P. P. A 1,490. Village—Mampitiya

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A R. P.
1	Polkoratuwewatte	Coconut garden 60 years, contains 35 coconut plants 1 year	Mrs. E M Abeyratne, Mampitiya, Galle; Mrs. P Kalpege, o/o A F. Abeyratne, Mampitiya, Galle, Miss C Abeyratne, Mampitiya, Galle; Miss C. Tissera, o/o A. F. Abeyratne, Mampitiya, Galle; Mr A. F. Abeyratne, Mampitiya, Galle, Mr. M. A. D. de Silva, Kalegane, Galle; Mr. V. L. D. Abeysunawardene, Mampitiya, Galle; Mrs. V. L. D. Abeysunawardene, Mampitiya, Galle, Mr. F. A. Abeysunawardene, Fort, Galle; Mrs. S. E. Satarasinghe, Suramya, Hotel Road, Mount Lavinia, Mr D. F. Abeysunawardene, Gal Oya Board, Amparai, Mr. C. C. Dissanayake, C 73, Longdon Place, Colombo 7; Mr. Q A Abeysunawardene, Fort, Galle; Mr. I E. Abeysunawardene, 201, Udahamulla, Nugegoda; Mrs. E Abeysunawardene, Health Nurse, Kotte, Mrs. S. P. Sathunam, Convent lane, Dehiwela; Mrs. M. Seneviratne, 2, St. Andrews Drive, Nuwara Eliya; Mrs. E. M. Seneviratne, Hapugala, Galle; Mrs. G. E. D. Seneviratne, Lynnlands, Mampitiya, Wackwella; Mr M. Dias Abeysunawardene, Mampitiya Walauwa, Galle; D. G. D Wickremasinghe, Mampitiya, Galle; Miss H M Abeyratne, Matara	1 2 1
Total				1 2 1

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Galle Kachcheri, on June 8, 1954, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before June 1, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

Only the claims of those who have already sent written claims on or before June 1, 1954, will be entertained at the inquiry

The Kachcheri,
Galle, March 24, 1954.

C VISWASAM,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

N.B.—Please quote this reference No in all letters in this connection :

Reference No LA/7385/J/HLG/1214.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose for the construction of Bambaragahapelessa-Galkaduwa V C. road —

Description of the land to be acquired :

As decided by the Minister of Agriculture and Lands in his Declaration No J/HLG/1214 of April 7, 1952, published in *Ceylon Government Gazette* No. 10,390 of May 2, 1952

A total extent of 0 A 0 R. 27 6 P, out of the road and the land called Ihalawewakumbura, situated in Godawita village, Rekopattu Korale, Dambadeni Hatpattu, Kurunegala District, and more particularly described as lots 145 and 146 in supplement No 3 to final village plan No. 1,489.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Kurunegala, on May 20, 1954, at 9 30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before May 12, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount. The notice which appeared in the *Ceylon Government Gazette* No. 10,588 of September 11, 1953, in respect of this land is hereby cancelled. All documents in support of the claims should be produced before me at the time of inquiry. Persons who do not send written claims before the due date specified above need not appear before me at the inquiry as I will not inquire into their oral claims in the absence of written claims.

The Kachcheri,
Kurunegala, March 22, 1954.

SAM H SILVA,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LA 3287/J/AL/1158.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired :

Preliminary plan A. 1,251. Village—Andarawewa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Karandagahakumbura	Paddy field	Vidaneyage Kaluappuwa, ditto Ukkumenuki, Kumarappuge Alice Nona and Sainduwage Podihamy, all of Andarawewa, Anamaduwa	0 0 1.6
2	Do.	do	Sellahittappu Vidane of Andarawewa, Anamaduwa	0 0 2.6
3	Do.	do.	Palinguwage Appuwa of Andarawewa, Anamaduwa	0 0 1.1
4	Dambugahakumbura	do.	Appusinghage Manulesingha and Guruwage Punchihamy of Andarawewa, Anamaduwa	0 0 3.4
5	Siyambalagahakumbura	do	Sellahittappu Vidane of Andarawewa, Anamaduwa	0 0 3.4
6	Palugahakumbura	do	Ukkusinghage Heratsingha, Ukkusinghage Karunawathy, Ukkusinghage Balla, Ukkusinghage Ranmenika, all of Andarawewa, Anamaduwa	0 0 2.5
7	Meegahakumbura	do	Palinguwage Appuwa of Andarawewa, Anamaduwa	0 0 0.9
8	Do.	do	Arachchiyage Kumari of Andarawewa, Anamaduwa	0 0 0.6
9	Do.	do.	Arachchiyage Kiru and Palinguwage Appuwa, both of Andarawewa, Anamaduwa	0 0 1.1

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
10	Meegahakumbura	Paddy field	Sellahuttappu Vidane Arachchiyage Kiri, Sellahuttappu Vidane, Arachchiyage Kumari, Palinguwage Appuwa, all of Andarawewa, Anamaduwa	0	0	1 5
11	Ambagahakumbura	do	Sitta Vedage Punchi Menika and Kumariappuwage Menuhamy, both of Andarawewa, Anamaduwa	0	0	2 1
12	Halambagahakumbura	do.	Arachchiyage Kiri of Andarawewa, Anamaduwa	0	0	4 2
13	Do.	Ditto contains part of Irrigation Channel	Arachchiyage Kumari of Andarawewa, Anamaduwa	0	0	18 8
Total				0	1	3 8

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Puttalam Kachcheri on May 12, 1954, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before May 4, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Puttalam, March 27, 1954.

P. KASILINGAM,
Additional Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LA. 3290/J/AL/1185.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Lot	Name of Land	Description	Preliminary plan No. A 1,271	Village—Ilwankulam	Name of Claimant	Extent		
						A.	R.	P.
1	Puththadiveli	Paddy field contains part of an irrigation channel			A Kachchi Marikar, A Pichchaitthamby Marikar, M. M. Hanifa, all of Karaitivu	0	1	14
2	Do.	Paddy field and bund (abandoned) contains part of an Irrigation channel			M. N. Thambynana Marikar of Kalpitiya	0	1	27 6
4	Kudiyiruppukamam	Paddy field contains part of an Irrigation Channel			do.	0	1	12 9
5	Sinnamadukamam	do			S. M. Naina Marikar of Kalpitiya	0	0	33 9
6	Kudiyiruppu	Garden (no cultivation) contains part of and Irrigation channel			P. M. Naina Mohamadu Lebbai Marikar of Puttalam	0	0	6
7	Sinnamadukamam	Paddy field			M. M. Kadar Saibu Marikar of Puttalam	0	0	15
8	Kudiyiruppu	Garden (no cultivation) contains part of an Irrigation channel			do.	0	0	26 4
9	Periyamadukamam	Paddy field			S. K. M. Saib Marikar of Kalpitiya	0	0	9 9
12	Do.	do			S. K. Hamidu Hussain Marikar of Kalpitiya	0	0	12 9
13	Do	do.			P. M. Naina Mohamadu Lebbai Marikar of Puttalam	0	0	8 9
15	Periyamadukamam	Paddy field			S. K. Hamidu Hussain Marikar of Kalpitiya	0	0	16
17	Do.	do			S. K. M. Saib Marikar of Kalpitiya	0	0	14 4
18	Paladikottuwa	do.			P. M. Naina Mohamadu Lebbai Marikar of Puttalam	0	0	24 6
19	Do	do			M. Abdul Hamidu Nachchiyar of Kalpitiya	0	0	15 7
20	Kottuwekamam	Waste land			E. S. M. Mohamadu Cassim Marikar of Puttalam	0	0	37
Total						2	1	35 2

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Puttalam Kachcheri, on May 12, 1954, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before May 4, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Puttalam, March 29, 1954.

P. KASILINGAM,
Additional Assistant Government Agent.

Notices under the Land Development Ordinance

NOTIFICATION OF A LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Additional Assistant Government Agent, Colombo, will hold a Land Kachcheri, under the Land Development Ordinance, at 9 30 a.m., on Monday, April 26, 1954, at the Kachcheri, Colombo, to select persons to receive grants for the Crown Lands particulars of which are given below

2. The grants will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance, as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3. Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him.

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Additional Assistant Government Agent, Colombo.

Colombo, March 26, 1954.

A. C. L. ABAYESUNDARA,
Assistant Land Commissioner.

Particulars of Lands referred to above

HAPITIGAM KORALE

Preliminary Plan No.	Lot No.	Village	Name of Permit-holder or Applicant	Extent		Ref. L. O's papers
				A	R. P.	
A 2856	1	Kosetadeniya	Attempola Aratchige Senty Singho of Kosetadeniya, Mirigama	0	2 25	LRO/APL 3387
A 3158	1	Henegama	A. M. Fernando, Government Dispensary, Dewalapola	2	0 1	LRO/APL 3021
A 3260	1	Timburgama	SIYANE KORALE EAST R. W. Wijesundera, Mahaloluwa, Kirindwela	6	2 27	LRO/APL 2503
A 3253	2	Udupila	SIYANE KORALE WEST (A P) Jeewandarage Karthelis Perera of Udupila, Weboda	0	3 3	LRO/APL 4399
A 3237	1	Bollegala	K A Bastian Perera, Bollegala, Kelaniya	0	2 15.5	LRO/APL 5756
A 2403	1 and 2	Katuwasgoda	SIYANE KORALE WEST M P R. W. Ranasundara, Katuwasgoda, heir of the deceased Ranahondapedige Babaya	2	0 36	LRO/APL 1572
A 3250	1	Belummahara	D T Alagiyawanne, Belummahara, Mudungoda, Gampaha	3	0 11	LRO/APL 2462
A 3311	1	Kotalawala-Kaduwela	HEWAGAM KORALE K. J. Alwis Appuhami, Kotalawala-Kaduwela	1	2 14	LRO/APL 1642

My No. L. P. 465/495.

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Assistant Government Agent, Nuwara Eliya, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 10 a.m., on May 3, 1954, at the Nuwara Eliya Kachcheri, to select persons to receive grants for the Crown lands particulars of which are given below.

2. The grants will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3. Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Assistant Government Agent, Nuwara Eliya.

Colombo, March 29, 1954

A. C. L. ABEYESUNDERE,
Assistant Land Commissioner.

Particulars of Lands to be dealt with

Lot No.	P. P. A. No.	Village	Name of Permit-holder or Applicant	Extent		
				A	R	P
1	P. P. A. 1,614.	Village—Panangammana	Mrs. Wakkumburegedera Comala of Panangammana, Ramboda	0	2	35
1	P. P. A. 1,592.	Village—Wadawala	S. P. Jamis Appuhamy, c/o the Manager, Co-operative Stores, Rikillagaskada	0	2	35
2	Do.	Do.	Do.	0	0	13
Total				0	3	8

LRO/APL 1829B

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent, Southern Province, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 11 a.m., on Friday, June 4, 1954, at the Kachcheri, Galle, to select a person to receive a grant for the Crown land the particulars of which are given below.

2. The grant will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations of 1948.

3. Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him

The Kachcheri,
Colombo, March 27, 1954.

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Government Agent, Southern Province, Galle.

March 27, 1954

A. C. L. ABEYESUNDERE,
Assistant Land Commissioner.

Particulars of the Land referred to above

Preliminary plan No. A 1,271. Village—Baddegama East.

Lot	Name of Permit-holder or applicant	Extent	
		A	R. P.
1	Mrs. P G Lihan Margaret Ahsandara	1	0 34

L. C's Ref No LRO/APL 1486.

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Assistant Government Agent, Mannar, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 10 a.m. on Wednesday, May 5, 1954, at the Mannar Kachcheri, to select a person to receive a grant for the Crown land, particulars of which are given below.

2. The grant will be subject to all conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No 61 of 1942, and by regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3. Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Assistant Government Agent.

5. The Land Kachcheri Notice published in *Government Gazette* No 10,649 of March 5, 1954, is hereby cancelled.

Colombo, March 26, 1954.

A. C. L. ABEYESUNDERE,
Assistant Land Commissioner

Particulars of the Land referred to above

Preliminary plan No. A 1,601 Village—Champankaddaikadu in Nanaddan West Udaiyar's Division, Musali Division

Lot	Name of Permit-holder or Applicant	Extent	
		A	R. P.
1	Benjamm Parikari Philippuppillai Antho-nip-pillai	2	0 30

Land Redemption Notices

Ref No. Q. 4734/LRO/APL 5896.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, A. St. V. Wijemanne, Assistant Government Agent of the Colombo District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

(1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942 the land described in the Schedule hereto;

(2) claims for compensation for the acquisition of such land may be made to me, and

(3) every person interested in such land shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at Colombo Kachcheri, on June 12, 1954, at 9.30 a.m.; and

(b) notify to me in writing (in duplicate), on or before May 29, 1954, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent.

Schedule

Preliminary plan No A 3,603 Village—Welihmda

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Balapitiyawatta	Coconut garden contains jak, lunumidella, &c, 25 to 50 years, and a temporary house	Wijalat Arachchige Missi Nona Hamine of Heeralugedara, Kotadeniyawa	1	1	15
2	Do	Coconut garden contains 14 coconut trees and a jak tree 25 years	do. . .	0	0	25
3	Do	Coconut garden contains 4 coconut trees 25 to 50 years	do	0	0	8
4	Do	Coconut garden 25 to 50 years	do	0	2	1
Total				2	0	9

Ref No Q. 4735/LRO/APL 4608.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, A St V Wijemanne, Assistant Government Agent of the Colombo District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at Colombo Kachcheri, on June 10, 1954, at 2 30 p.m., and
 - (b) notify to me in writing (in duplicate), on or before May 27, 1954, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Colombo, March 27, 1954.

A ST V. WIJEMANNE,
Assistant Government Agent.

Schedule

Preliminary plan No. A 3,636 Village—Hokandara South

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Halgahawatta	Garden 40 years contains a house, part permanent and part temporary, a masonry well and the masonry walls of an old lavatory building	D W. Wanaguru of Hokandara North, Hokandara	0	1	26 2
2	Do	Garden contains 5 coconut trees 40 years and 2 arecanut trees 2 and 20 years	do . . .	0	0	3.1
Total ..				0	1	29.3

L. D —B 49/50.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Reference No. L. H. 1097.

I, R L Balasuriya, Additional Assistant Government Agent of the Kalutara District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942, the lands described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and
- (3) every person interested in such lands shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kachcheri, Kalutara, on May 31, 1954, at 10 a.m., and
 - (b) notify to me in writing on or before May 22, 1954, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kalutara, March 22, 1954

R. L. BALASURIYA,
Additional Assistant Government Agent.

Schedule

Preliminary plan No. A 3,582. Village—Dodangoda West

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Puwakdoladeniya	Garden contains coconut and jak trees 30 years, rubber 30 years and paddy field	P. K. Winsor, P. K. Margaret Hamine, P. K. Saranapala, P. K. Udawathie Hamine and P. K. Kirithiratne (all minors) of Sapugahawatta, Dodangoda, c/o Guardian Mrs B. A. D. Simona Hamine, Sapugahawatta, Dodangoda	2	2	21
2	Do.	Garden contains coconut, jak and breadfruit trees 30 years and a thatched mud house and paddy field and owita	Mrs. D. B. W. Goonatileke Hamine, c/o P. D. A. Gunatileke, "Rohana", Dodangoda	1	3	4
3	Do.	Garden contains coconut, jak, breadfruit and arecanut trees 5-20 years and a thatched mud latrine	do	0	1	16
4	Do.	Garden contains 2 rubber, 3 coconut, 2 jak and 8 arecanut trees 5-20 years	do	0	0	25
5	Do.	Garden contains 2 rubber trees 30 years and paddy field	P. K. Winsor, P. K. Margaret Hamine, P. K. Saranapala, P. K. Udawathie Hamine, and P. K. Kirithiratne (all minors) of Sapugahawatta, Dodangoda, c/o Guardian Mrs. B. A. D. Simona Hamine, Sapugahawatta, Dodangoda	0	0	7
Total ..				4	3	33

L. D.—B 49/50.

No. LRO 88.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Philip James Hudson, Government Agent of the Northern Province, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and
- (3) every person interested in such land shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Jaffna Kachcheri, on May 27, 1954, at 10 a.m., and
 - (b) notify to me in writing on or before May 15, 1954, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Jaffna, March 22, 1954.

P J HUDSON,
Government Agent.

Schedule

Preliminary plan No. A 1,891. Village—Kalvayal

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Sangaththanasavalavu assessment No. 117	Garden 1-35 years, contains 1 temporary cadjan shed, 1 temporary mud hut, coconut, jak, mango and lime trees and one plantain bush	Mrs. Vallimuttu Velautham, Chavakachcheri North	0 0 19
Total				0 0 19

L. D.—B. 49/50.

No. LRO/APL 5103/J. 54. L 40/LG. 227.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, M. G. V. P. W. Samarasinghe, Assistant Government Agent of the Kegalla District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—
 - (a) appear personally or by agent duly authorized in writing, before me at Mawanella Resthouse, on May 27, 1954, at 9 a.m., and
 - (b) notify to me in writing (in duplicate) on or before May 20, 1954, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount, and
 - (c) The attention of all claimants is drawn to the fact that their claims should reach me on or before May 20, 1954. The claims of persons who have not informed me of such claims in writing within the prescribed period will not be entertained at the inquiry.

The Kachcheri,
Kegalla, March 26, 1954.

M G. V. P. W. SAMARASINGHE,
Assistant Government Agent.

SCHEDULE

Preliminary plan No. A. 784. Village—Polwatta

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Sidalampadeniya alias Medawatta	Coconut garden contains 6 coconut trees about 45 years	D. B. Senanayaka and Mrs. B. A. Somawathie, both of Polwatta, Mawanella	0 0 9
2	Do.	Coconut garden about 45 years	do.	2 1 10
Total				2 1 19

Miscellaneous Land Notices

No. LJ 235

LJ 296.

NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)

NOTICE is hereby given that the Northern Division Agricultural Producers Co-operative Union, Ltd., has applied for the lease of 3 acres of Crown land, situated to the north of the P. W. D. road, Paranthan, in the D. R. O's Division of Pachchulpalli-Karachchi, Jaffna District, for the construction of a Tractor Station thereon.

2. The land is bounded as follows:—

North Crown land and Old Pooneryn Road,
East. Crown land reserved for Automatic Exchange, Paranthan
South. New Pooneryn Road,
West Crown land reserved for Government School, Paranthan,

and is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Term. 10 years;
- (b) Rent. Rs. 6 per annum;
- (c) The lessee shall, within six months from the commencement of the lease, construct a Tractor Station to the satisfaction of the Government Agent, Northern Province;
- (d) The lessee shall use the land as a site for a Tractor Station and for purposes incidental thereto, but for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

J J RAJANAYAGAM,
Assistant Land Commissioner.
for Land Commissioner.

Colombo, April 2, 1954.

NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)

NOTICE is hereby given that Messrs. Assan Meerasahibu Cader and Seyed Ibrahimsa Mohamadul Meerasa of Talaimannar Pier—Trustees of the Mosque at Talaimannar Pier—have applied for the lease of a piece of Crown land, about 175' x 40' in extent, forming part of lots 1, 2, 3 in P.P. 5,367, situated at Talaimannar Pier, Mannar Division of the Mannar District, for the establishment of a mosque thereon.

2. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions amongst others:—

- (a) Term: 30 years with an option of renewal for a further term of 30 years;
- (b) Rent. Re. 1 per annum;
- (c) The lessees shall use the land as a site for a mosque, washing place, well, latrine, school for religious instructions and quarters for the priest and for no other purpose;
- (d) The lessees shall within one year from the commencement of the lease, erect the buildings for use as a mosque and for the purposes set out in (c), above, to the satisfaction of the Assistant Government Agent, Mannar.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, April 2, 1954

J. J. RAJANAYAGAM,
for Land Commissioner.

LJ. 46.

NOTIFICATIONS UNDER CROWN LANDS REGULATION 21 (2)

NOTICE is hereby given that the Co-operative Agricultural Production and Sales Society, Mukkattankulam, has applied for a lease of piece of Crown land, about one acre in extent, situated at Cheddikulam, Vavuniya District, for the construction of an Office and Store thereon.

2. This land is bounded as follows.—

North · Crown land,

— East : Reservation along the Mannar-Madawachiya P W. D. Road,

South L. D. O. allotment of V Thambirajah,

West · Crown land,

and is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others —

- (a) Term · 10 years with an option of renewal for a further term of 10 years;
- (b) Rent : Rs. 2 per annum, subject to revision every 5 years ;
- (c) The lessees shall, within one year from the commencement of the lease, erect an Office and Store on the land to the satisfaction of the Assistant Government Agent, Vavuniya ;
- (d) The lessee shall use the land as a site for an Office and Store and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

J J RAJANAYAGAM,
Assistant Land Commissioner,
for Land Commissioner.

Colombo, April 2, 1954

No. LS. 3195.

NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that Messrs K. Nagamuthu, P. Kandasamy and K. Ponniah—Trustees of the Rural Development Society, Peyadykoolankulam—have applied for a lease of a piece of Crown land about one acre in extent, situated at Peyadykoolankulam, Vavuniya District, for the purpose of constructing a reading room and well thereon and for cultivating permanent plantations

The land applied for is bounded as follows —

North · Crown land,

East · Crown land,

South L. D. O. Allotment of V. Ratun,

West · Road reservation

2. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others —

- (a) Term · 5 years ;
- (b) Rent · Re 1 per annum ;
- (c) The lessees shall, within six months of the commencement of the lease, erect a reading room and well on the land to the satisfaction of the Assistant Government Agent, Vavuniya ;
- (d) The lessees shall use the land as a site for a reading room and well and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

J J RAJANAYAGAM,
Assistant Land Commissioner,
for Land Commissioner.

Colombo, April 2, 1954

No. LJ 71.

NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)

NOTICE is hereby given that Messrs V. D. R. Dissanayake, D. M. Kiri Banda, Edwin Appuhamy, V. M. W. M. Punchi Banda, M. B. Thomas Singho of Ridi Bendi Ela Colony—Trustees of the Sri Punysawardana Society, Pahalagalapitiyagama—have applied for a lease of 2 acres of Crownlands from lots 48 and 142 in F. V. P. 2,415, situated at Pahalagalapitiyagama of the Kurunegala District for the establishment of a Buddhist temple thereon.

2. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others —

- (a) Rent · Re 1 per annum,
- (b) The lessees shall within one year from the commencement of the lease complete the construction of a temple thereon to the satisfaction of the Government Agent, North-Western Province ;
- (c) The lessees shall use the land as a site for a Buddhist temple and for no other purpose ;
- (d) The lessees shall within six months of the completion of the temple dedicate it by deed approved by the Public Trustee. In that event the land will be leased to the Trustee or the Controlling Viharadhipathi of the temple as the case may be, for a term of 99 years,

3. The land will be leased unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

J. J. RAJANAYAGAM,
Assistant Land Commissioner,
for Land Commissioner.

Colombo, April 2, 1954

NOTICE OF LAND KACHCHERI

APPLICATIONS are hereby invited for the allotment of the Crown lands, particulars of which are given in the schedule below

2. All applications which should be substantially in the form given below must reach the Government Agent, Eastern Province on or before April 30, 1954.

3. A Land Kachcheri will be held at Batticaloa Kachcheri at 9 a.m., on May 10, 1954, for the purpose of selecting suitable applicants to receive the lands. Every applicant should attend the Land Kachcheri in person or depute someone in writing to represent him. If neither the applicant nor any person deputed to represent him attends the Land Kachcheri, the Government Agent may presume that the applicant does not wish to pursue his application further.

4. Every selected applicant will be required to deposit immediately his selection is notified a sum calculated at Rs. 3 per acre of land proposed to be allotted to him. This deposit will not be refunded if owing to any act or omission on the part of the applicant, the Government is put to the expense of an unnecessary survey. The decision of the Land Commissioner whether such deposit may in any particular case be refunded or not shall be final.

5. Applications from passed out students of Government Farm Schools and M. C. C. as defined in the L. D. O., namely, persons who are in receipt of annual incomes not exceeding Rs. 12,000 (unmarried) or Rs. 24,000 (married) only will be considered. The last notice of assessment issued by the Income Tax Department should be produced at the Land Kachcheri in proof of income. Satisfactory proof of any cash reserves at the disposal of the applicants will also be taken into consideration.

6. The alienation will be temporary on Annual permits for a period of five years for manawari paddy cultivation. The unit will be more or less 10 acres.

7. The lands are reported to be suitable for paddy cultivation. The selected applicants will be required to develop the lands according to an approved programme of development.

8. Any further particulars (conditions of leases, &c.), can be had from the Government Agent, Eastern Province.

The Kachcheri,
Batticaloa, March 26, 1954.

W. D. GUNARATNE,
Government Agent.

Schedule of Lands

- | | | |
|--------------------------------|---|---|
| 1. District | · | Batticaloa |
| D. R. O's Division | · | Manmunai Pattu North |
| Village | · | Padukaadu, Chippimadu and Thavanamadu |
| Extent available | · | About 500 acres |
| Crops for which land is suited | · | Paddy |
| 2. District | · | Batticaloa |
| D. R. O's Division | · | Manmunai Pattu North |
| Village | · | Palakadu to Arasadchenai |
| Extent available | · | About 600 acres of which 300 acres are reserved for passed out farm school students |
| Crops for which land is suited | · | Paddy |

APPLICATIONS FOR AN ALLOTMENT OF CROWN LAND FROM PADUKADU, CHIPPIMADU, THAVANAIMADU AND PALAKADU TO ARASADICHENAI IN MANMUNAI PATTU NORTH (AS PER NOTIFICATION IN THE GAZETTE OF APRIL 2, 1954)

1. Name of applicant and address : _____
2. Permanent residence : _____.
3. Occupation : _____.
4. Whether Ceylonese : _____.
5. Whether married or not and number of dependants : _____
6. Annual income according to the last notice of assessment by the Income Tax Department : _____.
7. What cash reserves are there, if any : _____.
8. Particulars of private land owned and how utilized :

High Land	Paddy Land
A R P	A. R. P.
9. Particulars of any crown lands held on lease or under the L. D. O and how utilized :

High Land	Paddy Land
A. R. P.	A. R. P.
10. Particulars of land applied for (extent, lot number, plan number, village, &c.) : _____
11. What crops you propose to grow : _____.
12. Amount prepared to be invested annually : _____.

Date . _____

Signature of Applicant.

No. LS. 3070/LE 139.

MANNAR DISTRICT VELLALAKADDU—SALE OF LEASE OF GROWN LAND

NOTICE is hereby given that the Assistant Government Agent, Mannar (hereinafter referred to as Assistant Government Agent), will on Tuesday, June 1, 1954, at 10 a.m., sell by public auction at the Musali Divisional Revenue Officer's Office at Nanaddan the lease of the Crown land described in the Schedule hereto.

2. The bidding will be on the premium, provided that no bid below the upset premium of Rs. 36 will be accepted.

3. The Assistant Government Agent may, before accepting any bid, satisfy himself of the bona fides of the persons making it and their ability to comply with the conditions of the lease. If he is not so satisfied the Assistant Government Agent may refuse to accept any bid and continue the sale as if no bid had been made.

4. Every bidder shall be present in person or by a duly accredited agent at the aforesaid place and time. The necessary letters of appointment should be produced by the agents for scrutiny prior to the sale.

5. The successful bidder shall, immediately after his bid is accepted, pay to the Assistant Government Agent, a sum equal to one-tenth (1/10) of the premium. The balance shall be paid within one month of the date of the sale.

6. The successful bidder shall execute a lease within fourteen (14) days of its being presented to him. In the event of his failing to do so or to pay the balance premium the Assistant Government Agent may cancel the lease and confiscate any deposit paid by the bidder.

7. The lease will include the following conditions, amongst others :—

- (a) The term shall be thirty (30) years ;
- (b) The rent shall be rupees eighteen (Rs. 18) per annum ;
- (c) The lessee shall, within one year from the commencement of the lease and to the entire satisfaction of the Assistant Government Agent, clear the land and make use of it for the purpose of cultivating subsidiary foodstuffs ;
- (d) The lessee shall use the land for the purpose of cultivating subsidiary foodstuffs and for no other purpose ;
- (e) The lessee shall not sublet, donate, mortgage or otherwise dispose of or deal with his interests in the lease without the written consent of the Land Commissioner on the lessor's behalf ;
- (f) The lessee shall maintain a substantial fence round the land ;
- (g) The lessee shall pay all rates and taxes and other assessments in respect of the land and any cultivation thereon ;
- (h) The lessee shall, at the expiry of the term of the lease or on its earlier determination, be entitled to destroy the cultivation and remove the produce of the crops, if any, of the land ;
- (i) No compensation shall be payable by the Crown for any cultivation or any produce, if any, or on any other account whatsoever.

Schedule

A piece of Crown land, about four (4) acres in extent, situated at Vellalakaddu, Musali Division, Mannar District, and bounded as follows :

North : Crown land ;
East : Vellalakaddu Tank bund reservation ;
South : Private land of Ponnusamy .
West : Private land of Ponnusamy .

The Kachcheri,
Mannar, March 23, 1954.

V. A. J. SENARATNE,
Assistant Government Agent.

ANURADHAPURA DISTRICT—PANDIYANKADAWELA COLONY

Lease of Crown Land for Commercial purposes

NOTICE is hereby given that the Government Agent, North-Central Province (hereinafter referred to as the Government Agent), will on May 8, 1954, at 9 a.m., sell by public auction at Pandiyankadawela Colony the lease of 21 blocks of Crown land from the area reserved for commercial purposes in the Pandiyankadawela Colony, Anuradhapura District, for commercial purposes. Particulars of the blocks are given in the Schedule hereto.

2. The bidding will be on the premium. The upset premium for the blocks are specified in the schedule hereto. No bid below the upset premium will be accepted.

3. The Government Agent may, before accepting any bid, satisfy himself of the bona fides of the person making it and his ability to comply with the conditions of the lease. If he is not so satisfied the Government Agent may refuse to accept any bid and continue the sale as if no such bid has been made.

4. Every bidder shall be present in person, or by duly accredited agent, at the aforesaid place and time. The necessary letter of appointment should be produced by the agents for scrutiny prior to the sale.

5. The successful bidder shall, immediately after his bid is accepted, pay the amount of his bid and the first year's rent in advance.

6. The successful bidder shall execute a lease within 14 days of its being presented to him. In the event of his failing to do so, the Government Agent, may cancel the sale and confiscate any deposit paid by the bidder.

7. Each lease will include the following conditions, amongst others :—

- (a) The lease will be for a term of 30 years, subject to an option of renewal for two successive terms of 30 years each ;
- (b) The rent per annum shall be as specified in the schedule hereto subject to revision each time the lease is renewed ;
- (c) The lessee shall use the land as a site for a boutique and for no other purpose, except with the written consent of the Government Agent ;
- (d) The lessee shall, within one year from the commencement of the lease, erect a permanent boutique on the land in accordance with plans and specifications approved by the Government Agent. The lessee shall not construct any additions or improvements or any temporary buildings on the land except with the prior approval of the Government Agent ;

- (e) The lessee shall not sublet, transfer, donate, or assign, or mortgage or otherwise dispose of or deal with the interests in the lease without the written consent of the Land Commissioner ;
- (f) The lessee shall pay all rent and taxes and other assessments and outgoings in respect of the land and buildings thereon ,
- (g) At the expiration or earlier determination of the lease, the lessee shall be entitled to demolish and remove the material of any buildings on the land ;
- (h) No compensation shall be payable by the Crown for any buildings left on the land or on any other account whatsoever.

8 For further particulars regarding the lease, application should be made to the Government Agent.

The Kachchori
Anuradhapura, March 27, 1954.

H. C. GOONEWARDENA,
Government Agent.

SCHEDULE

<i>Blocks</i>	<i>Upset Premium</i>	<i>Rent</i>
5 Blocks each about $\frac{1}{4}$ acre in extent	The upset premium for each $\frac{1}{4}$ -acre block will be Rs 250	The rent for each $\frac{1}{4}$ -acre block will be Rs. 100 per annum
16 Blocks, each about $\frac{1}{4}$ acre in extent	The upset premium for each $\frac{1}{4}$ -acre block will be Rs 175	The rent for each $\frac{1}{4}$ -acre block will be Rs. 50

NOTICE

IT is hereby notified for general information that in view of the Sinhalese and Tamil New Year and Easter Holidays the *Government Gazette* will not be issued during the week ending April 17, 1954. All notices for publication in the *Government Gazette* of April 23, 1954, should reach the Government Press by 4 p.m. on April 9, 1954.

BERNARD de SILVA,
Government Printer.

Government Press,
Colombo, March 31, 1954

ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීම සම්බන්ධ දන්විමයි

ඇම් ඒ/ඒඩී/2539/53

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වන කොටස යටතේ කෙරෙන ප්‍රකාශනයයි

මහජන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන පහත විස්තර යඳු තත් ඉඩම් 1950හේ අංක 9 දරණ ආඥාපනතේ 5 වන කොටසේ (1) වන උප කොටසේ ප්‍රකාර ලබාගන්නා බව ඉඩම් සහ ඉඩම් සංවර්ධන ඇමති නැන්පත් ප්‍රච්ච බණ්ඩා මුලාත්කුලමේ වන මම මෙයින් දන්වා සිටිමි.

(1) කොළඹ නාගරික සීමාව තුළ නිව් බසාර් කොට්ඨාශයේ ග්‍රැන්ඩ් පාස් හි වැපල් පෙදෙස පිහිටි වරිපණම් අංක 114/1, 114/2, 114/3, 114/4, 114/5, 114/6, 114/7, 114/11, 114/12, 114/14, 114/15, 116 සහ 118 යන ඉඩම්, ඊට මායිම්:—

උතුරට: වැපල් පෙදෙස සහ අංක 108, වැපල් පෙදෙස, නැගෙනහිරට වැපල් පෙදෙස සහ අංක 124 සහ 132, වැපල් පෙදෙස; දකුණට: අංක 124 සහ 132, වැපල් පෙදෙස සහ 300, ග්‍රැන්ඩ්පාස් පාර; බස්නාහිරට: අංක 300, ග්‍රැන්ඩ්පාස් පාර සහ 108, වැපල් පෙදෙස. ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප. 24.78.

(2) කොළඹ නාගරික සීමාව තුළ නිව් බසාර් කොට්ඨාශයේ පිහිටි ග්‍රැන්ඩ්පාස් හි තක්සේරු අංක 124, වැපල් පෙදෙස, ඊට මායිම් — උතුරට වැපල් පෙදෙස සහ අංක 114, වැපල් පෙදෙස; නැගෙනහිරට වැපල් පෙදෙස සහ අංක 132, වැපල් පෙදෙස; දකුණට අංක 132, වැපල් පෙදෙස; බස්නාහිරට අංක 132 සහ 114, වැපල් පෙදෙස. ප්‍රමාණය අ 0, රු. 0, ප. 11.52.

(3) කොළඹ නාගරික සීමාව තුළ නිව් බසාර් කොට්ඨාශයේ පිහිටි ග්‍රැන්ඩ්පාස් හි තක්සේරු අංක 132, වැපල් පෙදෙස, ඊට මායිම් — උතුරට වැපල් පෙදෙස සහ අංක 124 සහ 114, වැපල් පෙදෙස; නැගෙනහිරට: වැපල් පෙදෙස සහ අංක 132, වැපල් පෙදෙස, දකුණට අංක 140, වැපල් පෙදෙස සහ අංක 300, ග්‍රැන්ඩ්පාස් පාර; බස්නාහිරට අංක 300, ග්‍රැන්ඩ්පාස් පාර සහ අංක 114, වැපල් පෙදෙස. ප්‍රමාණය අ 0, රු. 0, ප. 35.84.

(4) කොළඹ නාගරික සීමාව තුළ නිව් බසාර් කොට්ඨාශයේ පිහිටි ග්‍රැන්ඩ්පාස් හි වැපල් පෙදෙස තක්සේරු අංක 140 දරණ ඉඩම්, ඊට මායිම්:— උතුරට වැපල් පෙදෙස සහ අංක 132, වැපල් පෙදෙස, නැගෙනහිරට: වැපල් පෙදෙස සහ අභිපාරක්; දකුණට අංක 300, ග්‍රැන්ඩ් පාර සහ අභි පාරක්; බස්නාහිරට අංක 132, වැපල් පෙදෙස සහ අංක 300, ග්‍රැන්ඩ්පාස් පාර. ප්‍රමාණය: අ 0, රු. 0, ප. 39.7

පී. බී. මුලාත්කුලමේ, ඉඩම් සහ ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිතුමා. ජේ/ඇල් ජී/575/53 වම් 1954ක්වූ මාර්තු මස 5 වැනි දින කොළඹදීය.

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශනයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධි විධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රච්ච බණ්ඩා මුලාත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි:

උතුරට සහ දකුණට මේම ඉඩමේ ඉතුරු කොටස්ද, නැගෙනහිරට නගර සභාව ලබාගත් ඉඩමෙන් කොටසක්ද, බස්නාහිරට මහ පාරද, යන මායිම් ඇති කළුතර දිස්ත්‍රික්කයේ කළුතර නොවනුණේ කටු කුරුන්ද (කුඩා භීනපියන්ගල) ගමේ පිහිටි, දෙබත්ගොඩ පරංගියා වත්ත නමැති අ 0, රු. 0, ප. 29.175ක බිම් ප්‍රමාණයක් ඇති ඉඩමෙන් (දකුණු කොටස) කට්ටියක්.

පී. බී. මුලාත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිතුමා. නො ඇල් එච් 1075/ජේ/ඇල් ජී/573/53. වම් 1954ක්වූ පෙබරවාරි මස 19 වෙනි දින කොළඹදීය.

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශනයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥා පනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රච්ච බණ්ඩා මුලාත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි:

(1) පහත සඳහන් මායිම් ඇතුලත පිහිටි නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ උඩහේවාහැට ආදායම් පාලක නිලධාරීතුමාගේ කොටසයේ පිහිටි, බෝවල වසමේ පල්ලේබෝවල ගමේ පිහිටි, 23 6.53 දින දරණ මධ්‍යම කොටසයේ වැඩබලන ප්‍රාදේශික වාරිමායි ඉන්ජිනේරු තුමාගේ ජ්‍යෙෂ්ඨ ලොව් 1 දරණ කැබැල්ල, පර්චස් 30ක් පමණ ඇති ඉඩම වේ —

උතුරට පරණ ඇල, නැගෙනහිරට ආණ්ඩුවේ ඉඩම, දකුණට එම ඉඩමේ කොටසක්, බස්නාහිරට ඉහත සඳහන් ජ්‍යෙෂ්ඨ ලොව් 2 දරණ කැබැල්ල පල්ලේබෝවල ජයසිං දේවයලාගේ අප්පුවා විසින් කීය සිටින ඉඩම

(2) පහත සඳහන් මායිම් ඇතුලත පිහිටි නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ උඩ හේවාහැට ආදායම් පාලක නිලධාරීතුමාගේ කොටසයේ බෝවල වසමේ පල්ලේබෝවල ගමේ පිහිටි 23 6 53 දින දරණ මධ්‍යම කොටසයේ වැඩ බලන ප්‍රාදේශික වාරිමායි ඉන්ජිනේරු තුමාගේ ජ්‍යෙෂ්ඨ ලොව් 2 දරණ කැබැල්ල, පර්චස් 14ක් පමණ ඇති ඉඩම් කොටස වේ —

උතුරට සහ දකුණට එම ඉඩමේ කොටසක්; නැගෙනහිරට මෙම ජ්‍යෙෂ්ඨ ලොව් 1 දරණ කැබැල්ල; බස්නාහිරට මෙම ජ්‍යෙෂ්ඨ ලොව් 3 දරණ කැබැල්ල පල්ලේබෝවල ජේ ඩී සයිමන් විසින් කීය සිටින ඉඩම

(3) පහත සඳහන් මායිම් ඇතුලත පිහිටි නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ උඩහේවාහැට ආදායම් පාලක නිලධාරීතුමාගේ කොටසයේ බෝවල වසමේ පල්ලේබෝවල ගමේ පිහිටි, 23 6 53 දින දරණ මධ්‍යම කොටසයේ වැඩ බලන ප්‍රාදේශික වාරිමායි ඉන්ජිනේරු තුමාගේ ජ්‍යෙෂ්ඨ ලොව් 3 දරණ කැබැල්ල, රුඩ් 1, පර්චස් 6ක් පමණ ඇති ඉඩම් කොටස වේ —

උතුරට සහ දකුණට එම ඉඩමේ කොටසක්; නැගෙනහිරට මෙම ජ්‍යෙෂ්ඨ ලොව් 2 දරණ කැබැල්ල; බස්නාහිරට මෙම ජ්‍යෙෂ්ඨ ලොව් 4 දරණ කැබැල්ල. පල්ලේබෝවල කේ. ඇම් පිනාදේවයා විසින් කීය සිටින ඉඩම

(4) පහත සඳහන් මායිම් ඇතුලත පිහිටි නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ උඩහේවාහැට ආදායම් පාලක නිලධාරීතුමාගේ කොටසයේ බෝවල වසමේ පල්ලේබෝවල ගමේ පිහිටි, 23 6 53 දින දරණ මධ්‍යම කොටසයේ වැඩබලන ප්‍රාදේශික වාරිමායි ඉන්ජිනේරු තුමාගේ ජ්‍යෙෂ්ඨ ලොව් 4 දරණ කැබැල්ල, පර්චස් 21ක් පමණ ඇති ඉඩම් කොටස වේ:—

උතුරට සහ දකුණට එම ඉඩමේ කොටසක්; නැගෙනහිරට මෙම ජ්‍යෙෂ්ඨ ලොව් 3 දරණ ඉඩම් කැබැල්ල; බස්නාහිරට මෙම ජ්‍යෙෂ්ඨ ලොව් 5 දරණ ඉඩම් කැබැල්ල මහනුවර බමරුප් විද්‍යාලයේ ජේ වලගෙදර මහතා විසින් කීය පාන ඉඩම් කොටස වේ:—

(5) පහත සඳහන් මායිම් ඇතුලත පිහිටි නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ උඩහේවාහැට ආදායම් පාලක නිලධාරීතුමාගේ කොටසයේ බෝවල වසමේ පල්ලේබෝවල ගමේ පිහිටි, 23 6 53 දින දරණ මධ්‍යම කොටසයේ වැඩබලන ප්‍රාදේශික වාරිමායි ඉන්ජිනේරු තුමාගේ ජ්‍යෙෂ්ඨ ලොව් 5 දරණ කැබැල්ල, පර්චස් 10 පමණ ඇති ඉඩම් කොටස වේ —

උතුරට සහ දකුණට මෙම ඉඩමේ කොටසක්, නැගෙනහිරට මෙම ජ්‍යෙෂ්ඨ ලොව් 4 දරණ ඉඩම් කැබැල්ල, බස්නාහිරට පර්චනය පල්ලේබෝවල කේ ඇම් පිනාදේවයා විසින් කීයපාන ඉඩම් කොටස වේ

පී බී මුලාත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිතුමා. නො. ජේ/ඇල් ඇල් ඩී/499/53 වම් 1954ක්වූ මාර්තු මස 11 වැනි දින කොළඹදීය

අංකය කිව් 4642/ජේ/ඇල් ජී/297/53

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශනයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධි විධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබා ගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රච්ච බණ්ඩා මුලාත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

(1) කොළඹ දිස්ත්‍රික්කයේ බටහිර සියනා කෝරළේ මැදපත්තුවේ කන්තොට පිහිටි ගොන්නගහවත්ත යන ඉඩමෙන් අඩි 150x8ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්—

උතුරට: ඒ. ඒ. සිසෝසා අප්පුහාමි අයිතිකම් කියන ඉඩම; නැගෙනහිරට: ඇල; දකුණට: ඒ ඒ සාමෙල් අප්පුහාමි අයිතිකම් කියන ඉඩම; බස්නාහිරට: දැනට තිබෙන ගම්සහ පාර.

(2) කොළඹ දිස්ත්‍රික්කයේ බටහිර සියනා කෝරළේ මැදපත්තුවේ කන්තොට පිහිටි ගලහිරියාවෙකුමුර යන ඉඩමෙන් අඩි 200x18ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්—

උතුරට: ඒ ඒ ඒ ඉඩම අප්පුහාමි අයිතිකම් කියන ඉඩම; නැගෙනහිරට: ඇල; දකුණට: ඒ ඒ සුවාරිස් අප්පුහාමි සහ තව අය අයිතිකම් කියන ඉඩම; බස්නාහිරට: ගොන්නගහවත්ත යන ඉඩම

පී. බී. බුලන්තුලමේ, ඉඩම හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා, වම් 1954ක්වූ මාර්තු මස 19වෙනි දින කොළඹදීය

සම්බන්ධ අංකය: ජේ/ඇල්ජී/510/53/ඇල් පීඒ/87.

1950වූ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධි විධාන යටතේ ලබාගන්නා බවත් 1950වූ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රථම බණ්ඩා බුලන්තුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි:

ගසු දිස්ත්‍රික්කයේ කබවත් සතර තුළ ඇත්තිලියොඩ ගමෙහි පිහිටි බිම් ප්‍රමාණය පර්චස් 4ක් පමණ ඇති බදුන්ගොඩ ජනපදයේ කැබලි නො. 1 යනුවෙන් හැඳින්වෙන රජය සතු ඉඩමෙහි බදු උරුමය, ඊට මායිම්—

උතුරට: බදුන්ගොඩ ජනපදයට වැටී ඇති පාර; නැගෙනහිරට: එම එබමෙහිම කැබලි නො. 10; දකුණට: එම ඉඩමෙහිම කැබලි නො. 9; බස්නාහිරට: බදුන්ගොඩ අද්දරම්විට බදුඋරුමය පැවරී ඇත්තේ හාල්ලේ ඇත්තිලියොඩ බදුන්ගොඩ ජනපදයේ ඇ. මි. කේ, කතිරිනාහමි.

පී. බී. බුලන්තුලමේ, ඉඩම හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා, වම් 1954ක්වූ පෙබරවැසි මස 19 වැනි දින කොළඹදීය.

1950වූ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධි විධාන යටතේ ලබාගන්නා බවත් 1950වූ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රථම බණ්ඩා බුලන්තුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි

(1) බේරුවල, මංගල පාරේ හි ආර් අහයවික්‍රම මහත්මයා, (2) අයුත්ගම පාලල කේ. හී හී සිරිවඩිණ මහත්මයා, (3) බේරුවල ශ්‍රී පක්‍රානන්ද පාරේ ඇස්. මතුගම මහත්මයා යන අය විසින් අයිතිකම් කියන, උතුරට: එළියස් මුදලාලිට අයිති ඉඩමද; නැගෙනහිරට කොළඹ-ගාලු පාරද; දකුණට සුසාන භූමියට වැටී ඇති පාරද; බස්නාහිරට පරණ සුසාන භූමියද යන මායිම් ඇති, කළුතර දිස්ත්‍රික්කයේ කළුතර තොටමුණේ, මස්සල ගමේ පිහිටි අ 0 රු 1 ප 35ක පමණ බිම් ප්‍රමාණයක් ඇති බිම් කවරියක්.

පී. බී. බුලන්තුලමේ, ඉඩම හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා, නො. ඇල්. එම් 1064/ජේ/ඇල් පී/496/53 වම් 1954ක්වූ පෙබරවැසි මස 10 වෙනි දින කොළඹදීය

1950වූ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධි විධාන යටතේ ලබාගන්නා බවත් 1950වූ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රථම බණ්ඩා බුලන්තුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි;

෧4

කොළඹ නැ.පැ.ලේ පෙරටි නො. 884වේ ද සිල්වා සහ මැන්දිස් සමාගම හාජේ ඊපිලික් ද සිල්වා මහත්මයා විසින් අයිතිකම් කියන උතුරට: ඊපිලික් ද සිල්වා මහත්මයා අයිතිකම් කියන ඉඩමද; නැගෙනහිරට: කළුතර පොලිස් අභ්‍යන්තර විද්‍යාලයද; දකුණට: පොලිස් අභ්‍යන්තර විද්‍යාලයද, බස්නාහිරට: පොලිස් අභ්‍යන්තර විද්‍යාලයද, යන මායිම් ඇති කළුතර දිස්ත්‍රික්කයේ කළුතර තොටමුණේ මග සීනටියක් නම සහ පලාතොට ගම්වල පිහිටි (පසිප්ප ස්විකරනලද බදුමෙන් නැකු ලීඳක් සහිත) ඉඩම් කවරියක්.

පී. බී. බුලන්තුලමේ, ඉඩම හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා, නො. ඇල් එම් 1057/ජේ/සීඒ/397/53. වම් 1954ක්වූ ජනවාරි මස 29වෙනි දින කොළඹදීය.

1950වූ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධි විධාන යටතේ ලබාගන්නා බවත් 1950වූ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රථම බණ්ඩා බුලන්තුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි:—

(1) පානදුරේ “බැල්මේරල්” නිවසෙහි මිස්මන්ඩ් රොද්ජියෝ නෝනා මහත්මිය; (2) බේරුවල පිංතෝන හුර්ස් වත්තේ ඇ. මි. රොද්ජියෝ මහත්මයා යන අය විසින් අයිතිකම් කියන—

උතුරට: (ඒ) පුද්ගලික ඉඩමද, (බී) පී.පී.ඒ. 1,489 ලොට් 2; (සී) පී. පී. ඒ 1,489 ලොට් 4; නැගෙනහිරට (ඒ) පුද්ගලික ඉඩමද, (බී) පී. පී. ඒ 1,489 ලොට් 2, (සී) පී. පී. ඒ 1,489 ලොට් 4. දකුණට (ඒ) පුද්ගලික ඉඩමද, (බී) පී. පී. ඒ 1,489 ලොට් 2, (සී) පී. පී. ඒ 1,489 ලොට් 4

බස්නාහිරට: (ඒ) පුද්ගලික ඉඩමද, (බී) පී. පී. ඒ 1,489 ලොට් 2, (සී) පී. පී. ඒ 1,489 ලොට් 4 යන මායිම් ඇති (ඒ) පී. පී. ඒ 1,489 ලොට් නො. 2ව බේරුවල කිරිනිහිය පාරේ වැටී ඇති පුද්ගලික කරත්ත පාරද, (බී) පී. පී. ඒ 1,489 ලොට් නො. 2 මැදින් වැටී ඇති පුද්ගලික කරත්ත පාර, (සී) පී. පී. ඒ 1,489 ලොට් නො. 4 මැදින් වැටී ඇති පුද්ගලික කරත්ත පාර සහ අඩි පාරද යන වශයෙන් හැඳින් වන කළුතර දිස්ත්‍රික්කයේ කළුතර තොටමුණේ, බදුනගොඩ ගමේ පිහිටි අක්කරයක පමණ බිම් ප්‍රමාණයක් ඇති, හුගේකැලේ වෙන් කර වූ කවරිය නමැති ඉඩම් කවරියක්.

පී. බී. බුලන්තුලමේ, ඉඩම හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා, නො. ඇල් එම් 1069/ජේ/ඇල් ඇල් ඩී/351/53 වම් 1954ක්වූ ජනවාරි මස 29 වෙනි දින කොළඹදීය

ඇල් ඩී. 3872.

1950වූ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධි විධාන යටතේ ලබාගන්නා බවත් 1950වූ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ වැඩ බලන කාමිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රථම බණ්ඩා බුලන්තුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මහනුවර දිස්ත්‍රික්කයේ, පානදුරේ කොට්ඨාශයේ, පල්ලේ ගම්පහ කෝරළේ පොල්ගොල්ල ගමෙහි පිහිටි ගහවත්ත සහ මුත්තෙව්වු නැන්න නොහොත් කේන්ගහමුත්තෙව්වු නොහොත් වත්ත නමැති ඉඩමෙන් අක්කර 1, රුබ් 1, පර්චස් 33ක්වූ ඉඩම් කැබලි, ඊට මායිම්:— උතුරට සහ නැගෙනහිරට: මූලික ප්ලාන් නො. ඒ 1,286, ලොට් නො. 1 දරන ඉඩම,

දකුණට මහනුවර-මහවල-වත්තේගම ප්‍රසිඩි පාරේ පිහිටි රෙස වේසම; සහ බස්නාහිරට: මූලික ප්ලාන් නො. ඒ 1,286, ලොට් 1 සහ 2 දරන ඉඩම්.

පී. බී. බුලන්තුලමේ, වැඩබලන කාමිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා, අංකය ජේ/ඇල් සීඒ/177. වම් 1951ක්වූ ඔක්තෝබර් මස 17 වැනි දින කොළඹදීය.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥා පනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රංචි බණ්ඩා මුලාත්තුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි

පහත දැක්වෙන මායිම් ඇතුළත පිහිටි නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ කොත්මලේ ආදායම් පාලක නිලධාරීතුමාගේ කොසායයේ තලවාකැලේ ගම්මුලාදැනි තැනගේ කොසායයේ තලවාකැලේ ගමේ පිහිටි හොලිඋඩි වත්ත නමැති ඉඩමෙන් කොටසක් වන අක්කර 2, රූ. 2, පර්චස් 0 ඇති ඉඩම මේ:—

උතුරට සහ නැගෙනහිරට : හොලිඋඩි තේ වත්ත ;
දකුණට සහ බස්නාහිරට : තලවාකැලේ-වටහොඩ පි බබලිව හි පාර.

පි හි මුලාත්තුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා,
නො: ජේ/ඒආර්/643/53 (ඇ.ඒ.හි 1247)
වම් 1954ක් වූ මාර්තු මස 4 වැනි දින
කොළඹදීය.

අංකය: කි.වි. 4240/ජේ/ඒආර්/1988.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—
මූලික ඒලාන් නො ඒ 3,567 ගම—තුන්බෝවිල

කැබැල්ල : 1.
ඉඩමේ නම : මහිපාලකුඹුර.
විස්තර : කුඹුර
අයිතිකම් කියන්නා : හී හී කන්නන්ගර, සිටි බේකරිය, බදුල්ල
ප්‍රමාණය : අ. 0, රූ. 0, ප 1.

කැබැල්ල : 2
ඉඩමේ නම : මහිපාලකුඹුර
විස්තර : කුඹුර
අයිතිකම් කියන්නා : හී හී කන්නන්ගර, සිටි බේකරිය, බදුල්ල
ප්‍රමාණය : අ 0, රූ 0, ප 11

කැබැල්ල : 3.
ඉඩමේ නම : මුත්තෙට්ටුවකුඹුර.
විස්තර : කුඹුර.
අයිතිකම් කියන්නා : පී හී. එලාරිස් අප්පුහාමි, තුන්බෝවිල.
ප්‍රමාණය අ 0, රූ 0, ප. 17.

කැබැල්ල : 4.
ඉඩමේ නම : මුත්තෙට්ටුවකුඹුර.
විස්තර : කුඹුර.
අයිතිකම් කියන්නා : පී හී. එලාරිස් අප්පුහාමි, තුන්බෝවිල
ප්‍රමාණය. අ. 0, රූ 0, ප. 18.

කැබැල්ල : 5.
ඉඩමේ නම : දෙබමිටියාවකුඹුර.
විස්තර : කුඹුර.
අයිතිකම් කියන්නා පී හී ඒලාරිස් අප්පුහාමි, බෝකුන්දර
ප්‍රමාණය : අ 0, රූ 0, ප 4.7.

කැබැල්ල : 6.
ඉඩමේ නම : දෙබමිටියාවකුඹුර.
විස්තර : කුඹුර.
අයිතිකම් කියන්නා. පී හී. එලාරිස් අප්පුහාමි, තුන්බෝවිල.
ප්‍රමාණය : අ. 0, රූ 0, ප. 11.

කැබැල්ල : 7.
ඉඩමේ නම : දෙබමිටියාවකුඹුර
විස්තර : කුඹුර
අයිතිකම් කියන්නා පී හී එලාරිස් අප්පුහාමි, තුන්බෝවිල
ප්‍රමාණය. අ 0, රූ 0, ප 0.6.

කැබැල්ල : 8.
ඉඩමේ නම : බමුණුකුඹුර
විස්තර : කුඹුර
අයිතිකම් කියන්නා ඇස්. ඒ හී වාර්ලිස්, තුන්බෝවිල.
ප්‍රමාණය අ 0, රූ 0, ප 35

කැබැල්ල : 9
ඉඩමේ නම : බමුණුකුඹුර
විස්තර : කුඹුර
අයිතිකම් කියන්නා ඇස් ඒ හී වාර්ලිස්, තුන්බෝවිල.
ප්‍රමාණය අ රූ. 0, ප 35.

කැබැල්ල : 10
ඉඩමේ නම : වැලිනොටුවකුඹුර නොහොත් බක්මිගහකුඹුර
විස්තර : කුඹුර
අයිතිකම් කියන්නා හී හී තෝමිස්, තුන්බෝවිල.
ප්‍රමාණය අ 0, රූ 0, ප 09

කැබැල්ල : 11.
ඉඩමේ නම : වැලිනොටුවකුඹුර නොහොත් බක්මිගහකුඹුර
විස්තර : කුඹුර
අයිතිකම් කියන්නා හී හී තෝමිස්, තුන්බෝවිල.
ප්‍රමාණය අ 0, රූ 0, ප 09

කැබැල්ල : 12.
ඉඩමේ නම : බෙලිපට්ටහකුඹුර නොහොත් බක්මිගහකුඹුර.
විස්තර : කුඹුර
අයිතිකම් කියන්නා හී හී ලිපිනිස්, බබලිව. හී සෙත්තොහාමි,
හී හී පබොහාමි, හී හී සෝමසිලි, හී හී පුත්තවතී සියලුදෙනාම
තුන්බෝවිල සහ බැනිස්ටර් ලුණසේකර, කළුබෝවිල, දෙහිවල
ප්‍රමාණය අ 0, රූ 0, ප. 28.

කැබැල්ල : 13.
ඉඩමේ නම : බෙලිපට්ටහකුඹුර නොහොත් බක්මිගහකුඹුර
විස්තර : කුඹුර
අයිතිකම් කියන්නා හී හී ලිපිනිස්, බබලිව. හී සෙත්තොහාමි,
හී හී පබොහාමි, හී හී සෝමසිලි, හී හී පුත්තවතී සියලුදෙනාම
තුන්බෝවිල සහ බැනිස්ටර් ලුණසේකර, කළුබෝවිල, දෙහිවල
ප්‍රමාණය අ 0, රූ 0, ප 24.

කැබැල්ල : 14
ඉඩමේ නම : හෙල්පොතකුඹුර
විස්තර : කුඹුර.
අයිතිකම් කියන්නා ඊ සී. බී ඒ හමරකෝන්, නො 207, කුවටි
පාර, දෙහිවල
ප්‍රමාණය අ 0, රූ 0, ප 42

කැබැල්ල : 15.
ඉඩමේ නම : හෙල්පොතකුඹුර
විස්තර : කුඹුර
අයිතිකම් කියන්නා උ සී බී ඒ. සමරකෝන්, නො 207, කුවටි
පාර, දෙහිවල
ප්‍රමාණය අ 0, රූ 0. ප 4

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්
බන්ධ කම් කිසි සිටින සියලුදෙනාම නම නමන් හෝ ඔවුන්ගෙන්
ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක් වූ ජූනි මස
9 වෙනි දින පූර්වහාන 930ට නොලබා නවීවේරියේදී මා සම්මුඛවීය
යුතුයි

තවද වම් 1954ක් වූ මැයි මස 26 වෙනි දිනට මත්තෝන් ඒ ඉඩම්
සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවහාවයත්, එකී ඉඩම්
ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි
මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක්
යනිනු) ලියවිලිගනී දැනුම්දිය යුතුයි

ඒ සෙත්තව වි විජේමාන්න,
කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා,
වම් 1954ක් වූ මාර්තු මස 27 වෙනි දින
කොළඹ කබ්වේරියේදීය.

අඩකය. කිව. 4301/පේ/ඇල් 2/2358

ඇල්. නි. 4638.

1950හේ අඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබා
ගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබා
ගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය
යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම්
ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරන ඉඩම්
ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප
වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

මූලික ජලාත් නො ඒ 3,597 ගම—මාදන්ගස්තුඩුව

මහනුවර දිස්ත්‍රික්කයේ පානදුම්බර කොට්ඨාශයේ පාලිස්පත්තු
බටහිර කෝරළේ හොනැහුවෙල මැදගමමැදදෙහි පිහිටි බතගේ පිරිය
නමැති ඉඩමෙහි කොටසක් වූ මූලික ජලාත් නො ඒ 2,005. ලොර 2
යනුවෙන් විස්තර කොට ඇති දෑට හත්දෙස්සේ හිසරපිරියේ
ඊ. රත්නමැලි සහ අනිකුත් අය විසින් අයිතිවාසිකම් කියනු ලබන
ඉඩම

කැබැල්ල : 1.
ඉඩමේ නම දිවුල්ගහවත්ත
විස්තරය පොල් ඉඩම සහ ලීද
අයිතිකම්කියන්නා: ජී ඇල් රෝගුස් පෙරේරා, දුක්ගාල් පිරිය,
මිගමුව,
ප්‍රමාණය අ 0, රු. 0, ප 5.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ
කම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන්
ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක් වූ ජුනි මස 17 වැනි
දින පූර්වහස 11 හේ වේලාවට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛවිය
යුතුයි

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත්
සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන්
ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක් වූ ජුනි මස 17 වැනි
දින පූර්වහස 11 හේ වේලාවට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛවිය
යුතුයි

තවද වම් 1954හි මැයි මස 19 වෙනි දින හෝ ඊට මත්තෙන් ඒ
ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායවයන්, එකී
ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්
වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටිත් මා වෙත (පිටපත්
දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි. එසේ ලියවිල්ලකින්
නොදන්නාවන ලද අයිතිවාසිකම් සම්බන්ධයෙන් විභාගයේදී මා විසින්
ක්‍රියා කරනු නොලැබේ

තවද වම් 1954ක් වූ ජුනි මස 2 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම
සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායවයන්, එකී ඉඩම
ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි
මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටිත් මා වෙත (පිටපත් දෙකක්
සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි

රේන් රයිට්,
මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

ඒ සෙන්ට්‍රි විජේමාන්න,
කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා
වම් 1954ක් වූ මාර්තු මස 27 වෙනි දින
කොළඹ කවිචේරියේදීය

වම් 1954ක් වූ මාර්තු මස 25 වෙනි දින
මහනුවර කවිචේරියේදීය.

මගේ නම්වරය: ඇල් පී 6542.
1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

අඩකය. කිව 4138/පේ/ඊ/1844.

1950හේ අඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට
ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ
ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ
මෙයින් දැනුම් දී සිටිමි.

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබා
ගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබා
ගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය
යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

පොදු කටයුත්ත අම්බලන්ගොඩ-ඇල් පිරිය- පිරිගල පාරේ
නො 11/12 දරන පාලම අලුත්වැඩියා කිරීම සහ පලල් කිරීම සඳහා.
ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර:—

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර:—

මූලික සිතියම ඒ. 1,540 ගම—ඇල් පිරිය

මූලික සිතියම ඒ. 1,540 ගම—ඇල් පිරිය

කැබැල්ල : 1.
ඉඩමේ නම: ලියන්ගහවත්ත.
විස්තරය පොල් ඉඩම, ස්කෝට් ගොඩනැගිල්ල සහ ලීද
අයිතිකම්කියන්නා ඒ. බබ්ලි ඒකනායක, හල්පෙ, මිරිගම
ප්‍රමාණය: අ 1, රු. 1, ප 9.1.

කැබැල්ල : 1.
ඉඩමේ නම: මොරාවිල
විස්තරය: මීවට
අයිතිකම් කියන්නෝ: කොළඹ ඊ ඒ. පී. ජයතිලක මහත්මිය සහ
ගාල්ලේ ප්‍රේඛි අබේසුන්දර මහතා
ප්‍රමාණය. අ 0, රු. 0, ප 3.80.

කැබැල්ල : 2.
ඉඩමේ නම ලියන්ගහවත්ත.
විස්තරය. පොල් ඉඩම.
අයිතිකම්කියන්නෝ ජේ ඇම් අර්නෝලිස් අප්පුහාමි, බොරගොඩ
වත්ත, මිනිවන්ගොඩ, ඇස් ඇස්. ආර් තෝමස් සිරිවඩින, බබ්ලි ඊ.
ඇම් කර්නෝලිස් සිංහේරා, ඇස්. ඇස්. ආර් හරමානිස් සිරිවඩින
සියලු දෙනාම හල්පෙ සහ ඇස්. ඇස්. ආර් ඇලිස් සිරිවඩින,
බුරුන්තාව, නොඑන්දෙහිය
ප්‍රමාණය: අ 0, රු. 1, ප. 13.6.

කැබැල්ල : 2.
ඉඩමේ නම: මොරාවිල.
විස්තරය: ඉඩමෙහි අවුරුදු 1-3 දක්වා වූ පොල් පැල 3ක්ද,
අවුරුදු 2-4 දක්වා වූ දෙබම් පැල 4ක්ද, අවුරුදු 30ක් වූ කොස්
ගසක්ද, අවුරුදු 10ක් වූ කපොක් ගසක්ද, අවුරුදු 1-15ක් වූ පුවක්
ගස් 6ක්ද තිබේ.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත්
සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන්
ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක් වූ ජුනි මස 17 වැනි
දින පූර්වහස 9.30හේ වේලාවට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛවිය
යුතුයි.

අයිතිකම් කියන්නා: කොළඹ ඊ ඒ. පී. ජයතිලක මහත්මිය සහ
ගාල්ලේ ප්‍රේඛි අබේසුන්දර මහතා
ප්‍රමාණය අ 0, රු. 0, ප 13.

තවද වම් 1954ක් වූ ජුනි මස 2 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම්
සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායවයන්, එකී ඉඩම
ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි
මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටිත් මා වෙත (පිටපත් දෙකක්
සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි.

කැබැල්ල : 3.
ඉඩමේ නම මොරාවිල
විස්තරය කුඹුර
අයිතිකම් කියන්නා: කොළඹ ඊ ඒ. පී. ජයතිලක මහත්මිය සහ
ගාල්ලේ ප්‍රේඛි අබේසුන්දර මහතා
ප්‍රමාණය: අ 0, රු. 0, ප 5.18.

ඒ සෙන්ට්‍රි විජේමාන්න
කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා
වම් 1954ක් වූ මාර්තු මස 27 වෙනි දින
කොළඹ කවිචේරියේදීය

කැබැල්ල : 4.
ඉඩමේ නම: මොරාවිල.
විස්තරය ඉඩමෙහි අවුරුදු 6ක් වූ පොල් ගස් 2ක්ද, අවුරුදු 2-15 වූ
පුවක් ගස් 5ක්ද, අවුරුදු 15ක් වූ කපොක් ගස් 2ක්ද, අවුරුදු 6ක් වූ
දෙබම් ගස් 2ක්ද, අවුරුදු 15ක් වූ අඹ ගස් 1ක්ද, අවුරුදු 15ක් වූ
කොස් ගසක්ද, තාවකාලික ගොඩනැගිල්ලක්ද තිබේ.

අයිතිකම් කියන්නා. කොළඹ 3 ඒ. පි ජයතිලක මහත්මිය සහ
ගාල්ලේ චේත්ති අබේසුන්දර මහතා.

ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප. 3.

කැබැල්ල: 5

ඉඩමේ නම: මොරාවිල.

විස්තරය: කුඹුර.

අයිතිකම් කියන්නා: කොළඹ 3 ඒ. පි ජයතිලක මහත්මිය සහ
ගාල්ලේ චේත්ති අබේසුන්දර මහතා

ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප. 3.62.

එකතුව: අ. 0, රු. 0, ප. 28.6.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත්
සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන්
ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1954 ජූනි මස 28 වැනි දින
පෙරවරු 10 වේලාවට ගාල්ලේ කවිචේරියේදී මා සම්මුඛවිය යුතුයි.

තවද 1954 ජූනි මස 21 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධව
යෝග්‍ය ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවිභාවයත්, එකී ඉඩම ලබාගැනීම
ඈත වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල
හා ඒ මුදල ගණන් බැඳු හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ)
ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි.

දිනට කලින් ලියවිලි ඉදිරිපත් නොකරන අයගේ අයිතිවාසිකම්
ඈත විභාගයේදී සලකා බලනු නොලැබේ.

සි. වික්‍රමසේන,

ගාලු දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වම් 1954ක්වූ මාර්තු මස 22වෙනි දින
ගාල්ලේ කවිචේරියේදීය.

සම්බන්ධ අංකය: ඇල්.පි. 3/4

1950ගේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
7 වැනි වගන්තිය යටතේවූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට
ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950ගේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ
ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ
මෙයින් දැනුම්දී සිටී. එනම්: බෝපේ ගම්සභාව මගින් ගෙවල්
හැදීමට.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

මූලික සිතියමේ නො: ඒ 1,490. ගම—මාමපිටිය

කැබැල්ල: 1.

ඉඩමේ නම: පොල්කොරවුවත්ත.

විස්තරය: අවුරුදු 60ක්වූ පොල් ඉඩමෙහි අවුරුදු 1ක්වූ පොල්
පැල 35ක් තිබේ.

අයිතිකම් කියන්නා: ගාල්ලේ මාමපිටියේ ඒ. ඇෆ්. අබේරත්න
මහත්මයා බාපේ, පි කල්පයේ මහත්මිය සහ ක්ලැරිස් නිසේරා
මහත්මිය; ගාල්ලේ මාමපිටියේ ඒ. ඇම්. අබේරත්න මහත්මිය, සී.
අබේරත්න මහත්මිය, ඒ. ඇෆ්. අබේරත්න මහත්මිය, ඩී. ඇල්. ඩී.
අබේරත්න මහත්මිය, ඩී. ඇල්. ඩී. අබේරත්න මහත්මිය,
ඇම්. වියස් අබේරත්න මහත්මිය, මාමපිටිය වලව්ව, මාමපිටිය;
ගාල්ලේ මාමපිටියේ "ලීන්ලන්ඩ්" හි ඒ. ඒ. ඩී. සෙනෙවිරත්න
මහත්මිය, ගාල්ලේ, මාමපිටියේ, ඩී. ඒ. ඩී. වික්‍රමසුන්දර, ගාල්ලේ,
කොටුවේ ඇෆ්. ඒ. අබේරත්න මහත්මිය, ගල්කිස්සේ හේටලය
පාපේ 'සුරමන' හි ඇෆ්. ඒ සනරසිංහ මහත්මිය, අම්පාරේ ගල්පිය
සංවිධාන මණ්ඩලයේ ඩී. ඇෆ්. අබේරත්න මහත්මිය, කොළඹ 7—
නො. සී. 73, ලොන්ඩන් ජාලේස්හි, සී. සී. දිසානායක මහත්මිය,
ගාල්ලේ කොටුවේ කීව්. ඒ. අබේරත්න මහත්මිය, නුගේගොඩ උඩත
මුල්ලේ නො. 204, අයි. ඒ අබේරත්න මහත්මිය, කෝවිටේ භොධාස
සේවිකා, ඒ අබේරත්න මහත්මිය, දෙහිවල "කොන්ලන්ඩ් ලෝන්" හි
ඇෆ්. පී. සන්කුනම් මහත්මිය, නුවරඑළියේ නො. 2, සාන්ත ඇන්ඩෂා
බර්ඩිහි ඇම්. සෙනෙවිරත්න මහත්මිය, ගාල්ලේ හපුගල ඒ. ඇම්.
සෙනෙවිරත්න මහත්මිය, මාතර එච්. ඇම්. අබේරත්න මහත්මිය.

ප්‍රමාණය: අ. 1, රු. 2, ප. 1.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත්
සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන්
ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1954 ජූනි මස 8 වැනි දින
පෙරවරු 10 වේලාවට ගාල්ලේ කවිචේරියේදී මා සම්මුඛවිය යුතුයි.

තවද 1954 ජූනි මස 1 වන දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධ
යෝග්‍ය ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවිභාවයත්, එකී ඉඩම ලබාගැනීම
ඈත වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල
හා ඒ මුදල ගණන් බැඳු හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ)
ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි.

වම් 1954ක්වූ ජූනි මස 1 වෙනි දිනට කලින් ලියවිලි ඉදිරිපත්
නොකරන අයගේ අයිතිවාසිකම් ඈත විභාගයේදී සලකා බලනු
නොලැබේ.

සී. වික්‍රමසේන,

ගාලු දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1954ක්වූ මාර්තු මස 24වෙනි දින
ගාල්ලේ කවිචේරියේදීය

මෙහි සඳහන් අංකය මේ සඳහා එවන සෑම ලිපියකම සඳහන් කළ
යුතුයි.

අංකය: ඇල් ඒ 7385/සේ එච්. ඇල් 3/1214

1950ගේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
7 වැනි වගන්තිය යටතේවූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට
ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950ගේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ
ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ
මෙයින් දැනුම්දී සිටී. එනම්: බබරගොඩගල සංගල් කඩුව ගම්සභා පාරට

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

1952කේ මැයි මස 2වෙනි දින නො. 10,890 දරන ආණ්ඩුවේ ගැඹුරු
පත්‍රයේ ප්‍රසිද්ධ කරනලද ඉඩම් හා ඉඩම් සංවිධාන පිළිබඳ ඇමතිතුමාගේ
1952කේ අප්‍රේල් මස 7වෙනි දින නො. සේ/එච්. ඇල් 3/1214 දරන
ප්‍රකාශය පරිදි කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ දඹදෙණිය හත්පත්තුවේ
රු.කපන්තු කෝරළේ ගොඩවිට නම් ගමේ පිහිටි ඉහලවැවකුඹුර නමැති
ඉඩමෙන් නො. 1,489 දරන අවසාන ගම්මැතිමේ සැලැස්මේ 3වෙනි
අතිරේකයේ නො. 145 සහ 146 දරන බිම්කැබලියයි මැණ වඩා
විස්තරව හැඳින්වන අ. 0, රු. 0, ප. 276ක බිම් ප්‍රමාණය.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ
කම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි
වලින් බලය ලත් අයවලුන් හෝ 1954 මැයි මස 20වෙනි දින
පූර්වභාග 9:30ට කුරුණෑගල කවිචේරියේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද 1954ක්වූ මැයි මස 12වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම
සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවිභාවයත්, එකී ඉඩම
ලබාගැනීම ඈත වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි
මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැටිත් මා වෙත (පිටපත් දෙකක්
සහිතවූ) ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි මේ සම්බන්ධයෙන් 1953කේ
සැප්තැම්බර් මස 11වෙනි දින නො. 10,588 දරන ලංකා ආණ්ඩුවේ
ගැඹුරු පත්‍රයේ පළකරනලද දන්වීම මෙයින් අවලංගු කරමි.

විභාගය පවත්වන අවස්ථාවේදී, අයිතිවාසිකම් සම්බන්ධව තිබෙන
සියලුම ලියවිලි මා ඉදිරිපිට පෙන්විය යුතුයි. නියම දිනට පෙර තම
තමන්ගේ අයිතිවාසිකම් සම්බන්ධව තොරතුරු මා වෙත ලියවිලිලකින්
දැනුම් දෙනු ලබන අයවලුන් මා ඉදිරියේ විභාගය පවත්වන අවස්ථාවේදී
පෙනී සිටීමට උවමනා නැත තවද අයිතිවාසිකම් සම්බන්ධව ලියවිලිල
කින් දන්වා නොඑවූ අයගේ කට වචනයෙන් විභාග නොකරන බව
මෙයින් දන්වමි.

සැම් එච්. සීල්වා,

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1954ක්වූ මාර්තු මස 22වෙනි දින
කුරුණෑගල කවිචේරියේදීය.

ඇල්.ඒ 3290/සේ/ඒ. ඇල්/1185

1950ගේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
7 වැනි වගන්තිය යටතේවූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට
ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950ගේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ
ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ
මෙයින් දැනුම්දී සිටී.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

මූල් ජලානේ නො. ඒ 1,217. ගම—ඉලවත්කුලම්

කැබැල්ල: 1.

ඉඩමේ නම: පුත්තනිවෙලි

විස්තර: වාරිමාණි ඇලෙන් කොටසක් ඇති කුඹුර.

අයිතිකම් කියන්නා: ඒ. කවිචේරියේකාර්, ඒ. පිච්චෙතම්බි
මරික්කාර්, ඇම්. ඇම්. හතිපා, කරනිචු

ප්‍රමාණය: අ. 0, රු. 1, ප. 14.

කැබැල්ල: 2.

ඉඩමේ නම: පුත්තනිවෙලි.

විස්තර: වාරිමාණි ඇලෙන් කොටසක් ඇති කුඹුර සහ බැම්ම
(අත්හැර නඩා තිබෙන).

අයිතිකම් කියන්නා ඇම්. ඇන් තම්බිනෙයිනා මරික්කාර්, කල්පිටිය.

ප්‍රමාණය අ. 0, රු 1 ප 276.

කැබැල්ල: 4

ඉඩමේ නම කුඩිඉපිප්පුකමම්

විස්තර වාරිමානී ඇලෙන් කොටසක් ඇති කුඹුර

අයිතිකම් කියන්නා ඇම්. ඇන් තම්බිනෙයිනා මරික්කාර්, කල්පිටිය

ප්‍රමාණය අ. 0, රු 1, ප 129.

කැබැල්ල: 5

ඉඩමේ නම සින්නමඩුකමම්.

විස්තර වාරිමානී ඇලෙන් කොටසක් ඇති කුඹුර

අයිතිකම් කියන්නා ඇස්. ඇම්. නෙයිනා මරික්කාර්, කල්පිටිය.

ප්‍රමාණය අ. 0, රු 0, ප. 339

කැබැල්ල: 6.

ඉඩමේ නම කුඩිඉපිප්පු

විස්තර වාරිමානී ඇලෙන් කොටසක් (වගාවක් නැති වත්ත)

අයිතිකම් කියන්නා පී. ඇම්. නෙයිනා මොහමදු ලෙඩ්ඩේ මරික්කාර්, පුත්තලම.

ප්‍රමාණය අ. 0, රු 0, ප 6.

කැබැල්ල: 7.

ඉඩමේ නම සින්නමඩුකමම්

විස්තර කුඹුර

අයිතිකම් කියන්නා ඇම්. ඇම්. කාදර් සායිබ් මරික්කාර්, පුත්තලම

ප්‍රමාණය අ. 0, රු 0, ප 15.

කැබැල්ල: 8.

ඉඩමේ නම කුඩිඉපිප්පු

විස්තර වාරිමානී ඇලෙන් කොටසක් (වගාවක් නැති වත්ත).

අයිතිකම් කියන්නා ඇම්. ඇම්. කාදර් සායිබ් මරික්කාර්, පුත්තලම

ප්‍රමාණය: අ. 0, රු 0, ප 264.

කැබැල්ල: 9

ඉඩමේ නම පෙරියමඩුකමම්

විස්තර කුඹුර

අයිතිකම් කියන්නා ඇස් කේ. ඇම්. සාලිම් මරික්කාර්, කල්පිටිය

ප්‍රමාණය අ. 0, රු 0, ප 99

කැබැල්ල: 12.

ඉඩමේ නම පෙරියමඩුකමම්

විස්තර කුඹුර

අයිතිකම් කියන්නා ඇස් කේ. හමීදු හුසේයින් මරික්කාර්, කල්පිටිය

ප්‍රමාණය අ. 0, රු 0, ප 129.

කැබැල්ල: 13.

ඉඩමේ නම පෙරියමඩුකමම්.

විස්තර කුඹුර.

අයිතිකම් කියන්නා පී. ඇම්. නෙයිනා මොහමදු ලෙඩ්ඩේ මරික්කාර්, පුත්තලම

ප්‍රමාණය අ. 0, රු 0, ප 8.9

කැබැල්ල: 15.

ඉඩමේ නම පෙරියමඩුකමම්.

විස්තර කුඹුර.

අයිතිකම් කියන්නා ඇස් කේ. හමීදු හුසේයින් මරික්කාර්, කල්පිටිය

ප්‍රමාණය අ. 0, රු 0, ප 16.

කැබැල්ල: 17.

ඉඩමේ නම පෙරියමඩුකමම්

විස්තර කුඹුර.

අයිතිකම් කියන්නා ඇස් කේ. ඇම්. සාලිම් මරික්කාර්, කල්පිටිය

ප්‍රමාණය අ. 0, රු 0, ප. 144

කැබැල්ල: 18.

ඉඩමේ නම පාලඹිකොටුව

විස්තර කුඹුර

අයිතිකම් කියන්නා පී. ඇම්. නෙයිනා මොහමදු ලෙඩ්ඩේ මරික්කාර්, පුත්තලම

ප්‍රමාණය අ. 0, රු 0, ප. 246.

කැබැල්ල: 19

ඉඩමේ නම පාලඹිකොටුව

විස්තර කුඹුර.

අයිතිකම් කියන්නා ඇම්. අබ්දුල් හමීදු නාච්චියාර්, කල්පිටිය

ප්‍රමාණය: අ. 0, රු 0, ප. 157.

කැබැල්ල: 20

ඉඩමේ නම කොටුවකමම්.

විස්තර මුඩුබිම

අයිතිකම් කියන්නා ඊ. ඇස් ඇම්. මුහමදුකාසිම් මරික්කාර්, පුත්තලම.

ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 37.

එකතුව: අ. 2, රු 1, ප. 352.

ඉහත සඳහන් ඉඩමට අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1954ක් වූ මැයි මස 12වෙනි දින පූර්වහාන 10 සේවාවට පුත්තලමේ කච්චේරියේදී මා සම්මුඛව පෙනී සිටිය යුතුයි.

තවද වම් 1954ක් වූ මැයි මස 4වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවිභාවයත්, එක් ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ගැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම්දිය යුතුයි.

පී. කාසිලියංගම්,
පුත්තලම සහ හලාවත දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තවරුන්

වම් 1954ක් වූ මාර්තු මස 29 වැනි දින
පුත්තලම කච්චේරියේදීය

ඇල් ඒ 3287/පී/ඒ ඇල්/1158.

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —
මුල් ප්ලාන් නොමිමරය පී. පී. ඒ 1,251. ගම්—අන්දරුවාව

කැබැල්ල: 1.

ඉඩමේ නම: කරදගහකුඹුර.

විස්තර කුඹුර

අයිතිකම් කියන්නා විද්‍යායාගේ කලුප්පුවා, විද්‍යායාගේ උක්කු මැනිකි, කුමාරප්පුගේ ඇලිස් නෝනා සහ සලික්ප්පුවාගේ පොඩ්ඩාමි, අන්දරුවාව, ආනම්බුව

ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 1.6.

කැබැල්ල: 2.

ඉඩමේ නම: කරදගහකුඹුර.

විස්තර කුඹුර

අයිතිකම් කියන්නා: සෙල්ලභිච්චිප්පු විද්‍යාගේ, අන්දරුවාව, ආනම්බුව

ප්‍රමාණය අ. 0, රු 0, ප 26.

කැබැල්ල: 3.

ඉඩමේ නම. කරදගහකුඹුර.

විස්තර කුඹුර.

අයිතිකම් කියන්නා: පලික්කුවාගේ, අප්පුවා, අන්දරුවාව, ආනම්බුව.

ප්‍රමාණය අ. 0, රු 0, ප. 1.1.

කැබැල්ල 4.
 ඉඩමේ නම දඹුහහකුඹුර.
 විස්තර කුඹුර.
 අයිතිකම් කියන්නෝ. අප්පුසිංහගේ මනුලේඛිංහ සහ ගුරුවාගේ පුංචිහාමි, අන්දරවැව, ආනමඩුව
 ප්‍රමාණය අ 0, රු 0, ප 34

කැබැල්ල 5.
 ඉඩමේ නම සියබලගහකුඹුර
 විස්තර කුඹුර
 අයිතිකම් කියන්නා සෙල්ලගිටපු විදනෝ, අන්දරවැව, ආනමඩුව
 ප්‍රමාණය: අ 0, රු. 0, ප. 34.

කැබැල්ල 6.
 ඉඩමේ නම පලුගහකුඹුර
 විස්තර කුඹුර.
 අයිතිකම් කියන්නා උක්කුසිංහගේ හේරත්සිංහ, උක්කුසිංහගේ කරුනාවතී, උක්කුසිංහගේ බාල, උක්කුසිංහගේ රත්මැණිකා, අන්දරවැව, ආනමඩුව
 ප්‍රමාණය අ 0, රු 0, ප 25

කැබැල්ල 7.
 ඉඩමේ නම මිගහකුඹුර.
 විස්තර කුඹුර
 අයිතිකම් කියන්නා පලිත්ගුවාගේ අප්පුවා, අන්දරවැව, ආනමඩුව
 ප්‍රමාණය: අ 0, රු 0, ප 0.9

කැබැල්ල 8.
 ඉඩමේ නම මිගහකුඹුර.
 විස්තර කුඹුර
 අයිතිකම් කියන්නා ආරාච්චියගේ කුමාරි, අන්දරවැව, ආනමඩුව.
 ප්‍රමාණය අ 0, රු 0, ප. 06

කැබැල්ල 9.
 ඉඩමේ නම මිගහකුඹුර
 විස්තර කුඹුර
 අයිතිකම් කියන්නෝ: ආරාච්චියගේ කිරි සහ පලිත්ගුවාගේ අප්පුවා, අන්දරවැව, ආනමඩුව
 ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප. 11.

කැබැල්ල 10.
 ඉඩමේ නම මිගහකුඹුර.
 විස්තර කුඹුර.
 අයිතිකම් කියන්නෝ සෙල්ලගිටපු විදනආරාච්චියගේ කිරි, සෙල්ල ගිටපු විදනආරාච්චියගේ කුමාරි සහ පලිත්ගුවාගේ අප්පුවා, අන් දරවැව, ආනමඩුව
 ප්‍රමාණය: අ. 0, රු 0, ප. 1.5.

කැබැල්ල 11.
 ඉඩමේ නම අබගහකුඹුර.
 විස්තර කුඹුර
 අයිතිකම් කියන්නෝ: සිච්චා වෙදගේ පුංචිමැණිකා සහ කුමාරි අප්පුවාගේ මෙහුහාමි, අන්දරවැව, ආනමඩුව.
 ප්‍රමාණය: අ. 0, රු 0, ප 2.1

කැබැල්ල 12.
 ඉඩමේ නම හැලබගහකුඹුර.
 විස්තර කුඹුර.
 අයිතිකම් කියන්නා: ආරාච්චියගේ කිරි, අන්දරවැව, ආනමඩුව
 ප්‍රමාණය: අ 0, රු. 0, ප. 4.2.

කැබැල්ල 13.
 ඉඩමේ නම හැලබගහකුඹුර
 විස්තර කුඹුර, ඉරිගේසත් ඇලකිත් කොටසක් අඩංගු ඇති අයිතිකම් කියන්නා: ආරාච්චියගේ කුමාරි, අන්දරවැව, ආනමඩුව.
 ප්‍රමාණය: අ 0, රු. 0, ප. 18.8.
 එකතුව: අ. 0, රු. 1, ප. 3.8.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවුන් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක්වූ මැයි මස 12 වැනි දින පූර්වහාන 10.30ට පූත්තලම් කවිචේරියේදී මා සම්මුඛව සලකුයි

තවද වම් 1954ක්වූ මැයි මස 4 වැනි දිනට මත්ගොත් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවසාවයන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ඇති මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවුන් දැනුම්දිය යුතුයි

පී කාසිලිංගම්,
 පූත්තලම්-හලාවත දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා

වම් 1954ක්වූ මාර්තු මස 27 වැනි දින
 පූත්තලම් කවිචේරියේදීය

ඉඩම් කවිචේරි දැන්වීමයි

පහත පෙළකාලයේ දේශනා සඳහන් ආණ්ඩුවේ ඉඩම් දීමට ඉල්ලුම් පත්‍ර කැඳවනු ලැබේ.

2 සියලුම ඉල්ලුම්පත්‍ර මෙහි පහත දී තිබෙන අයදුම්පතේ විස්තර ප්‍රකාරයට සම්පූර්ණ කොට නැගෙනහිර පළාතේ දිසාපතිතුමා වෙත වම් 1954ක්වූ අප්‍රේල් මස 30වෙනි දිනට හෝ ඊට පෙර ලැබෙන්නට සැලැස්විය යුතුයි.

3 ඉඩම් ලබාගැනීමට සුදුසු අයදුම්කරුවන් තෝරාගැනීම පිණිස මඩකලපුව දිසාපති කාශ්‍යාලයේදී 1954ක්වූ මැයි මස 10වෙනි දින උදේ කාලයේ 9ට පවත්වනු ලැබේ එදිනට සියලුම අයදුම්කරුවන් ඉඩම් කවිචේරියට පැමිණෙන්නට වුවමනා බවත්, එසේ පැමිණෙන්නට නොහැකි නම් තමන් වෙනුවට බලය ලත් කෙනෙක් ලියවිලිවුන් පෙනී සිටිය හැකි බවත් දන්වමි ඉල්ලුම්කරු හෝ ඔහුගෙන් ලියවිලිවුන් බලය ලත් යම් කෙනෙකු ඉඩම් කවිචේරියෙහි පෙනී සිටියේ නැත්නම් ඉල්ලුම්කරු ඉඩම් ලබාගැනීමට බලාපොරොත්තුවක් නැති ලෙස සලකනවා ඇත

4. ඉඩම් දීමට තෝරාගත් සියලුම අයදුම්කරුවන් තමන්ට දන්වූ වහාම තමන්ට දෙනට යන ඉඩමට අක්කරයකට රුපියල් 3 බැගින් බඳින්නට වුවමනා බව දන්වමි ඉඩම් මැනීමට නුවුවමනා විශදම් ආණ්ඩුවට දැරීමට අයදුම්කරුගේ නොසැලකිලිකමින් සිදුවුවහොත් ඉහත බඳින ලද මුදල් ආපසු නොදෙන බව දන්වමි එසේ බඳින ලද මුදල් යම්කෙනෙකුට දීමට හෝ නොදීමට ඉඩම් කොමසාරිස්වරුන් තීරණය කළොත් එම තීරණය අන්තිම තීරණයයි

5 ඉඩම් සංවර්ධන ආඥාපනතේ සඳහන් ප්‍රකාරයට මධ්‍යම පංතියට අයත් සහ ආණ්ඩුවේ කෘෂිකම් අභ්‍යාස විද්‍යාලයෙන් සමත් ශිෂ්‍යයන් ගෙන්ද අයදුම් පත්‍ර පමණක් කල්පනාවට ගනු ලැබේ එනම් වම්යකට රුපියල් 12,000කට වැඩි නොවෙන ආදායම් ලබන අවිවාහක අයින්ද, රුපියල් 24,000කට වැඩි නොවෙන ආදායම් ලබන විවාහක අයින්ද විය යුතුය අන්තිම වාරයට ආදායම් තක්සේරු කරන දෙපාර්තමේන්තුවෙන් ලැබුණු තක්සේරු පත තමාගේ ආදායම් ඔප්පු කිරීම පිණිස ඉඩම් කවිචේරියේදී මා වෙත ඉදිරිපත් කළ යුතුය. තවද ඉල්ලුම්කරුගේ වෙන් කරනලද තැන්පත් මුදල් තිබෙන බව මට වැටහීමට කරුණු පෙන්වුවොත් ඔහුගේ අයදුම් පත්‍රය කල්පනාවට ගනු ලැබේ

6. අක්කර 10කට වැඩි අඩු නොවෙන ඉඩම් ප්‍රමාණයක් තාවකාලික අවසරපත්‍ර ක්‍රමය යටතේ මුල් පස්වෙනි අවුරුද්දට මානාවරි ගෙවත් යලි වැපිරීමට දෙනු ලැබේ.

7. දෙනලද ඉඩම් වි වැපිරීමට සුදුසු බව රජපේරු කර තිබේ ඉඩම් දීමට තෝරාගන්නා අය විසින් ඒ ඉඩම්වල සංවර්ධන වැඩ පිලිවෙල අනුව ඉඩම් දියුණු කළ යුතුය.

8 වැඩිදුර විස්තර, බද්දේ කොන්දේසි ආදිය, නැගෙනහිර පළාතේ ඒජන්තතුමාගෙන් විමසා දැනගන්නට හැක.

ඩබ්ලිව් ඩී. ගුණරත්න,
 නැගෙනහිර පළාතේ ආණ්ඩුවේ ඒජන්තතුමා.

වම් 1954ක්වූ මාර්තු මස 26වෙනි දින
 මඩකලපුව කවිචේරියේදීය

ඉඩම්වල ලේඛනය

- 1 දිස්ත්‍රික්කය: මඩකලපුව.
- 2 ආර් මගේ කොට්ඨාශය: මත්මුනෙයි පත්තු, උතුර.
- 3 මං පවුකඩු, විප්පිමඩු හා තාවනෙයිමඩු.
- 4 තිබෙන ප්‍රමාණය: අක්කර 500ක් පමණ.
- 5 වගාකිරීමට සුදුසු බෝග: වී.

2 දිස්ත්‍රික්කය මඩකලපුව.

ඩී. ආර්. ඔගේ කොට්ඨාසය මත්ලිනෙයි පත්තු, උතුර.

ගම. පලෙයිකාඩු සිට අරසව්වෙහි අතර

තිබෙන ප්‍රමාණය අක්කර 600ක් පමණ එයින් අක්කර 300ක් පමණ කෘෂිකම් අභ්‍යාස විද්‍යාලයෙන් සමත්වූ ශිෂ්‍යයින්ට වෙන්කර තිබේ

වගකීම් මට පුදුසු බෝග වී.

වසි 1954ක් වූ අප්‍රේල් මස 2වෙනි දින ලැසට් දන්වීම් පත්‍රයෙහි ප්‍රකාර පවුකාඩු, චිප්පිමඩු, තාවනෙයිමඩු හා පලෙයිකාඩු සිට අරසව්ව වෙතෙයි යන ගම්වල ආණ්ඩුවේ ඉඩම් ලබාගැනීමේ අයදුම් පත්‍රයයි

- 1 අයදුම්කරුගේ නම හා ලියුම් ලැබෙන පිලිවෙල.
- 2 සදකාලික පදිංචි සභානාය.
- 3 රකාව.
- 4 ලාංකිකයෙක්ද යන වග
- 5 විවහකද, තමාගෙන් යැපෙන්නට සිටින ගණන.
- 6 ආදායම් බදු දෙපාර්තමේන්තුව පසුගිය වාරයට තක්සේරු කළ අයුරු අවුරුද්දකට ආදායම් කීයද?
- 7 තිබෙනම්, තැන්පත්කර තිබෙන මුදල කොපමණද?
- 8 පුද්ගලිකව අයත් ඉඩම්වල විස්තර හා එය කුමණ අන්දමට ප්‍රයෝජන ගන්නෙහිද යන වග

ගොඩ ඉඩම් අ. _____, රු. _____, ප. _____.

මඩ ඉඩම් අ. _____, රු. _____, ප. _____.

9 ආණ්ඩුවේ ඉඩම් බදු ගෙවී සංවර්ධන ක්‍රමය යටතේ අයත් ඉඩම්වල විස්තරයක් එය කුමණ අන්දමට ප්‍රයෝජන ගන්නෙහිද යන වග—

ගොඩ ඉඩම්: අ. _____, රු. _____, ප. _____

මඩ ඉඩම්: අ. _____, රු. _____, ප. _____.

10 ඉල්ලන ලද ඉඩම්වල විස්තර—

- (අ) ප්‍රමාණය _____.
- (ආ) කැබැල්ලේ අංකය _____.
- (ඉ) ජලානේ අංකය _____.
- (ඊ) ගමේ නම යනාදිය _____.

11 වගකීම් මට යෝජනා කරනලද බෝග කුමක්ද?

12 අවුරුදු පහ මේ වෙනුවට තැන්පත් කිරීමට කැමති මුදල් කොපමණද?

ඉල්ලුම්කරුගේ අත්සන.

දිනය. _____

නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ඉඩම් ගැනීම

අංකය: කීඩ 4734/අ.ලේ ආර්.ම/ඒපී.අ.ලේ 5896

1950 අංක 9 දරන ආණ්ඩුවේ ඉඩම් ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් සෙන්ට් වී විජේමාන්න වන මම, 1950 අංක 9 දරන ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි—

1. මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහතකී පනත යටතේ 1942 අංක 61 දරන ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ
- 2 එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබා ගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය,
- 3 එසේ ගන්නට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

(අ) 1954ක් වූ ජූනි මස 12වෙනි දින පූර්වහස 930ට කොළඹ කවිවෙරියට පැමිණ මා ඉපිටියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය තැනහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරිපිට එවිය යුතුයි

(ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1954ක් වූ මැයි මස 29වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සවසාවය, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් (පිටපත් දෙකක් සමග) දැනුම්දී සිටිය යුතුයි

ඒ සෙන්ට් වී විජේමාන්න,

කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වසි 1954ක් වූ මාර්තු මස 27වෙනි දින කොළඹ කවිවෙරියේදීය

උපලේඛනය

මූලික ජලානයේ නො ඒ 3,603 ගම—වැලිහිඳ

කැබැල්ල .1.

ඉඩමේ නම. බලපිටියේවත්ත

විස්තර. අවුරුදු 20 සිට 50 දක්වා වූ කොස්, පුනුම්දෙල්ල ගස් ඇති පොල් ඉඩම සහ තාවකාලික ගොය

අයිතිකම් කියන්නා: විජලත් ආරච්චිගේ මිසිනෝනා හාමිනේ, හිරළගෙදර, කොටදෙන්නියාව

ප්‍රමාණය අ. 1, රු. 1, ප. 15.

කැබැල්ල: 2.

ඉඩමේ නම. බලපිටියේවත්ත

විස්තර. අවුරුදු 25ක් වූ පොල්ගස් 14ක් සහ කොස් ගසක් ඇති පොල් ඉඩම

අයිතිකම් කියන්නා: විජලත් ආරච්චිගේ මිසිනෝනා හාමිනේ, හිරළගෙදර, කොටදෙන්නියාව

ප්‍රමාණය අ 0, රු 0, ප 25.

කැබැල්ල: 3.

ඉඩමේ නම. බලපිටියේවත්ත.

විස්තර: අවුරුදු 25 සිට 50 දක්වා වූ පොල්ගස් 4ක් ඇති පොල් ඉඩම

අයිතිකම් කියන්නා: විජලත් ආරච්චිගේ මිසිනෝනා හාමිනේ, හිරළගෙදර, කොටදෙන්නියාව

ප්‍රමාණය අ 0, රු 0, ප 8

කැබැල්ල: 4.

ඉඩමේ නම. බලපිටියේවත්ත.

විස්තර. අවුරුදු 25 සිට 50 දක්වා වූ පොල් ඉඩම

අයිතිකම් කියන්නා: විජලත් ආරච්චිගේ මිසිනෝනා හාමිනේ, හිරළගෙදර, කොටදෙන්නියාව

ප්‍රමාණය අ 0, රු 2, ප 1.

එකතුව: අ. 2, රු. 0, ප. 2.

අංකය: කීඩ 4735/අ.ලේ ආර්.ම/ඒපී.අ.ලේ 4608

1950 අංක 9 දරන ආණ්ඩුවේ ඉඩම් ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් සෙන්ට් වී විජේමාන්න වන මම, 1950 අංක 9 දරන ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි—

1. මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහතකී පනත යටතේ 1942 අංක 61 දරන ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ

2. එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබා ගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය;

3. එසේ ගන්නට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

(අ) 1954ක්වූ ජුනි මස 10වෙනි දින අපරහාය 230ට කොළඹ කම්බේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරිපිට එවිය යුතුයි.

(ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1954ක්වූ මැයි මස 27වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාවය, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් පිටපත් දෙකක් සමග දැනුම්දී සිටිය යුතුයි.

ඒ සෙන්ටි වි. විජේමාන්න,
කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1954ක්වූ මාර්තු මස 27වෙනි දින
කොළඹ කම්බේරියේදීය.

උපලේඛනය

මූලික ඒලානේ නො ඒ 3,636. ගම—හෝකන්දර දකුණ

කැබැල්ල : 1

ඉඩමේ නම : හල්ගහවත්ත.

විස්තර : අවුරුදු 40ක්වූ ඉඩම, කොටසක් ස්ථිරව සහ කොටසක් තාවකාලිකව සාදනලද ගෙය, කපරුදු කනාරලද ලීද සහ වැසිකිළි ගොඩනැගිල්ලක කපරුදු කරනලද තැපෑල.

අයිතිකම් කියන්නා : ඩී බිබ්ලිච් වනතුරු, හෝකන්දර උතුර, හෝකන්දර

ප්‍රමාණය : අ. 0, රු. 1, ප. 26 2.

කැබැල්ල : 2.

ඉඩමේ නම : හල්ගහවත්ත.

විස්තර : අවුරුදු 40ක්වූ පොල්ගස් 5ක් ඇති ඉඩම, අවුරුදු 2 සහ 20ක්වූ පුවක්ගස් 2

අයිතිකම් කියන්නා : ඩී බිබ්ලිච් වනතුරු, හෝකන්දර උතුර, හෝකන්දර.

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 31

එකතුව : අ. 0, රු. 1, ප. 29.3.

ඇල්. ඩී.—ඩී 49/50.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ
7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කළුතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්ත තැන්පත් ආර් ඇල් බාලසූරිය වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහතකී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරණු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය,
- (3) එසේ ගන්නට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

(අ) 1954ක්වූ මැයි මස 31 වෙනි දින පූර්වහාය 10ට කළුතර කම්බේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;

(ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1954ක්වූ මැයි මස 22 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාවය, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි.

ආර් ඇල් බාලසූරිය.

කළුතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා.

වම් 1954ක්වූ මාර්තු මස 22වෙනි දින
කළුතර කම්බේරියේදීය.

උප ලේඛනය

මූලික ඒලානේ නො ඒ 3,582. ගම—බටහිර දෙවන්ගොඩ

කැබැල්ල : 1.

ඉඩමේ නම : පුවක්දෙල දෙකිය

විස්තර : අවුරුදු 30ක් වයස ඇති පොල් ගස් සහ කොස් ගස්ද, අවුරුදු 30ක් වයස ඇති රබර් සහ කුඹුර.

අයිතිකම් කියන්නා : දෙවන්ගොඩ සපුගහවත්තේ ඩී. ඒ ඩී සිමෝනා ගාමිනේ භාරකාර නැත බාටේ දෙවන්ගොඩ සපුගහවත්තේ (බාලවයස්කාරයින්) පී කේ වින්සන් ඩී කේ සරණපාල, පී කේ. උදලවතී ගාමිනේ සහ පී කේ කීර්තිරත්න.

ප්‍රමාණය : අ. 2, රු. 2, ප. 21

කැබැල්ල : 2

— ඉඩමේ නම : පුවක්දෙලදෙකිය

විස්තර : අවුරුදු 30ක් වයස ඇති පොල්, කොස් සහ දෙල් ගස්ද, අතු සෙවිලිකළ මැටි ගෙයක්ද, කුඹුර සහ ඕවිට.

අයිතිකම් කියන්නා : දෙවන්ගොඩ "රෝහණ" නිවසෙහි පී. ඩී ඒ ගුණතිලක භාටේ ඩී ඩී බිබ්ලිච් ගුණතිලක ගාමිනේ නෝනාමගත්මිය. ප්‍රමාණය : අ. 1, රු. 3, ප. 4.

කැබැල්ල : 3.

ඉඩමේ නම : පුවක්දෙලදෙකිය.

විස්තර : අවුරුදු 5-20 අතර වයස ඇති පොල්, කොස්, දෙල් සහ පුවක් ගස්ද, අතුසෙවිලි කළ මැටිගෙයක් නැතූ වැසිකිළියක්ද තිබෙන ඉඩම.

අයිතිකම් කියන්නා : දෙවන්ගොඩ "රෝහණ" නිවසෙහි පී. ඩී ඒ ගුණතිලක භාටේ ඩී ඩී බිබ්ලිච් ගුණතිලක ගාමිනේ නෝනාමගත්මිය. ප්‍රමාණය : අ. 0, රු. 1, ප. 16.

කැබැල්ල : 4.

ඉඩමේ නම : පුවක්දෙලදෙකිය.

විස්තර : අවුරුදු 5-20 අතර වයස ඇති රබර් ගස් 2ක්ද, පොල් ගස් 3ක්ද, කොස් ගස් 2ක් සහ පුවක් ගස් 8ක්ද තිබෙන ඉඩම

අයිතිකම් කියන්නා : දෙවන්ගොඩ "රෝහණ" නිවසෙහි පී. ඩී ඒ ගුණතිලක භාටේ ඩී. ඩී බිබ්ලිච් ගුණතිලක ගාමිනේ නෝනාමගත්මිය ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 25.

කැබැල්ල : 5.

ඉඩමේ නම : පුවක්දෙලදෙකිය

විස්තර : අවුරුදු 30ක් වයස ඇති රබර් ගස් 2ක් සහිත ඉඩම සහ කුඹුර

අයිතිකම් කියන්නා : දෙවන්ගොඩ සපුගහවත්තේ ඩී ඒ. ඩී සිමෝනා ගාමිනේ (භාරකාරයා) භාටේ (බාලවයස්කාරයින්වූ) දෙවන්ගොඩ සපුගහවත්තේ පී. කේ වින්සන්, පී කේ මොලුට් ගාමිනේ, පී කේ. සරණපාල, පී කේ උදලවතී ගාමිනේ සහ පී කේ. කීර්තිරත්න

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 7.

එකතුව : අ. 4, රු. 3, ප. 33.

ඇල්. ඩී.—ඩී 49/50.

නො ඒල් ආර් 88.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ
7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

උතුරු පළාතේ ආණ්ඩුවේ ඒජන්ත තැන්පත් ඒල් ප්‍රේමසේන සහිතව වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි —

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහතකී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරණු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබා ගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය;

- (3) එසේ ගන්ට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති හැම කෙනෙක්ම—
 - (අ) වම් 1954ක්වූ මැයි මස 27වෙනි දින පූර්වහඟ 10ට යාපනේ කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය, නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි,
 - (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් වම් 1954ක්වූ මැයි මස 15වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සවිභාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි

පී ජේ හරිසන්,
උතුරු පළාතේ ආණ්ඩුවේ ඒජන්තතුමා

වම් 1954ක්වූ මාර්තු මස 22වෙනි දින
යාපනේ කවිචේරියේදීය

උප ලේඛනය

මුලික ප්ලානයේ නො ඒ 1,891 ගම—කල්වයල්

කැබැල්ල 1.

ඉඩමේ නම සන්ගත්තානයි වලවු, වරිපනම් නො. 117

විස්තරය අවුරුදු 1-35 දක්වා වයස ඇති පොල්, කොස් අඹ සහ දෙහිගස්ද, කෙසෙල් පඳුරක්ද, තාවකාලික පොල්අතු පැලක් සහ මැටියෙන් බදිනලද පැලක්ද ඇති වන්න

අයිතිකම්කියත්තා මේලාසුදන්ගේ බිරිද වල්ලිමුත්තු

ප්‍රමාණය අ 0, රු 0, ප 19

එකතුව. අ 0, රු. 0, ප. 19

ඇල් ඩී—බී 49/50

අංකය ඇල් ආර්ථම/ඒපීඇල් 5103/පේ 54 ඇල් 40/ඇල් 2/227.

1950 අංක 9 දරන ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ
7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කැබැල්ල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැනැපත් ඇම් ජී වි පී බබ්ලිම් සමරසිංහ වන මම, 1950 අංක 9 දරන ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි —

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහතාකී පහත යටතේ 1942 අංක 61 දරන ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ,

- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබා ගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය,
- (3) එසේ ගන්ට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති හැම කෙනෙක්ම—
 - (අ) 1954ක්වූ මැයි මස 27 වෙනි දින පූර්වහඟ 9ට මාවනැල්ලේ තානායම්පලට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි,
 - (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1954ක්වූ මැයි මස 20 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සවිභාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත (පිටපත් දෙකක් සහිත වූ) ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි.
 - (ඈ) ඉඩම්වලට අයිතිවාසිකම් කියත්තුවන් බිසින් මුදුන්ගේ අයිතිය පිළිබඳවත්, ඉල්ලුම් කරනු ලබන වන්දි මුදල් පිළිබඳවත්, විස්තර මා වෙත වම් 1954ක්වූ මැයි මස 20 වෙනි දිනට පෙර එවිය යුතුයයි සඳහන් ඡේදය කෙරේ හැම අයිතිකරුවෙකුගේම අවධානය යොමු කරනු ලැබේ නියමිත දිනට පෙර ඉඩම්වලට ඇති අයිතිකම් ලියවිල්ලකින් මා වෙත දැනුම් හුදුත් අය වලුන් විසින් ඉදිරිපත් කරණු ලබන අයිතිවාසිකම් පරීක්ෂණයේදී පිළිගනු නොලැබේ.

ඇම් ජී වි පී බබ්ලිම් සමරසිංහ,
කැබැඳු දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වම් 1954ක්වූ මාර්තු මස 26 වෙනි දින
කැබැල්ල කවිචේරියේදීය

උප ලේඛනය

මුල් ප්ලානයේ නොමිමරය ඒ 784 ගම—පොල්වත්ත.

ඉඩම් කැබැල්ලේ නොමිමරය 1.

ඉඩමේ නම සිදලම්පා දෙතිය නොහොත් මැදවත්ත.

විස්තර අවුරුදු 45ක් පමණ වයස්වූ පොල් ගස් 6ක් සහිත වන්න.

අයිතිවාසිකම් කියත්තා මාවනැල්ලේ පොල්වත්තේ පදිංචි ඩී. බී. සේනානායක සහ බී ඒ සෝමාවතී මහත්මිය යන අය.

ප්‍රමාණය අ 0, රු. 0, ප. 9

කැබැල්ල: 2.

ඉඩමේ නම සිදලම්පාදෙතිය නොහොත් මැදවත්ත.

විස්තර අවුරුදු 45ක් පමණ වයස්වූ පොල් වගාව සහිත වන්න.

අයිතිවාසිකම් කියත්තා මාවනැල්ලේ පොල්වත්තේ පදිංචි ඩී. බී. සේනානායක සහ බී ඒ. සෝමාවතී මහත්මිය යන අය.

ප්‍රමාණය අ 2, රු. 1, ප 10

එකතුව: අ. 2, රු. 1, ප 19.

දැන්වීමයි

සිංහල සහ දෙමළ අළුත් අවුරුද්ද සහ පාස්කු නිවාඩු දිනයන් නිසා, 1954 අප්‍රේල් මස 17 වැනි දිනින් අවසන්වන සතිය තුළ රජයේ ගැසට් පත්‍රය නිකුත් නොකරණ බව මහජනයාට මෙයින් දැනුම් දෙමි. එහෙයින් 1954 අප්‍රේල් 23 වැනි දින දරන රජයේ ගැසට් පත්‍රයේ පළකිරීම සඳහා එවන සියළුම දැන්වීම්, 1954 අප්‍රේල් 9 වැනි දින පස්වරු 4ට පමණ රජයේ මුද්‍රණාලයට ලැබෙන්නට භූලැස් විය යුතුයි.

වම් 1954ක්වූ මාර්තු මස 31 වැනි දින
රජයේ මුද්‍රණාලයේදීය.

බර්තාඩ් ද සිල්වා,
රජයේ මුද්‍රණාලයාධිපති.

அரசாட்சியாரின் தேர்வைக்காகிய காணி விளம்பரங்கள்

1950 ம் ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம்
5 ம பிரிவினாபடியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும், 1950 ம் ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும், அச்சட்டத்தின் 5 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,

1954 ம் ஆண்டு (மாச) பங்குனிமீ 11 ந உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனரின் இலக்கம் LD 1241.
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்
J/LD/499/53

காணியின் விபரம்

(1) நுவரெலியா டிஸ்திரிக், உட்கோவாஹெட்ட பி கா அ, யின் பகுதி, போவல வசம் பள்ளே போவல கிராமத்தில் இருக்கும் 1953 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 23 ந திகதியிடப்பட்ட தற்காலிக D I E, C D யின் பட்டத்தில் 1 ம இலக்க தண்டாக்க காண்பிக்கப்பட்டுள்ள ஏறக்குறைய 30 ஏக்கர் விசாலமுள்ள பள்ளே போவலையைச் சேர்ந்த ஜயசிங்குதேவயல்கே அப்புலா உரித்துக்கோரும் ஒரு பாகம் கீழ்க்கண்டபடி சூழ்ந்துள்ளது —

வடக்கு பழைய வாய்க்கால்
கீழ்க்கு முடிக்குரிய காணி
தெற்கு அதே காணியின் பாகம்
மேற்கு அதே பட்டத்தின் 2 ம இலக்கத் துண்டு

(2) நுவரெலியா டிஸ்திரிக், உட்கோவாஹெட்ட பி கா அ, யின் பகுதி, போவல வசம், பள்ளே போவல கிராமத்தில் இருக்கும் 1953 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 23 ந திகதியிடப்பட்ட தற்காலிக D I E, C D யின் பட்டத்தில் 2 ம இலக்க தண்டாக்க காண்பிக்கப்பட்டுள்ள ஏறக்குறைய 14 போச்சல விசாலமுள்ள பள்ளே போவலையைச் சேர்ந்த J. D. சைமன் உரித்துக்கோரும் ஒரு பாகம், கீழ்க்கண்டபடி சூழ்ந்துள்ளது. —

வடக்கு கீழ்க்கும் அதே காணியின் பாகங்கள்
கீழ்க்கு அதே பட்டத்தின் 1 ம இலக்கத் துண்டு
மேற்கு அதே பட்டத்தின் 3 ம இலக்கத் துண்டு

(3) நுவரெலியா டிஸ்திரிக், உட்கோவாஹெட்ட பி கா அ, யின் பகுதி, போவல வசம், பள்ளே போவல கிராமத்தில் இருக்கும் 1953 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 23 ந திகதியிடப்பட்ட தற்காலிக D I E, C D யின் பட்டத்தில் 3 ம இலக்க தண்டாக்க காண்பிக்கப்பட்டுள்ள ஏறக்குறைய 1 றூட 06 போச்சல விசாலமுள்ள பள்ளே போவலையைச் சேர்ந்த கே எம் பிளுதேவய உரித்துக்கோரும் ஒரு பாகம், கீழ்க்கண்டபடி சூழ்ந்துள்ளது —

வடக்கும் தெற்கும் அதே காணியின் பாகங்கள்
கீழ்க்கு அதே பட்டத்தின் 2 ம இலக்கத் துண்டு
மேற்கு அதே பட்டத்தின் 4 ம இலக்கத் துண்டு

(4) நுவரெலியா டிஸ்திரிக், உட்கோவாஹெட்ட பி கா அ, யின் பகுதி, போவல வசம் பள்ளே போவல கிராமத்தில் இருக்கும் 1953 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 23 ந திகதியிடப்பட்ட தற்காலிக D I E, C D யின் பட்டத்தில் 4 ம இலக்கத் தண்டாக்க காண்பிக்கப்பட்டுள்ள ஏறக்குறைய 21 போச்சல விசாலமுள்ள கண்டி தாமராசா கலனாரியைச் சேர்ந்த ஜே வல்கெதர உரித்துக்கோரும் ஒரு பாகம் கீழ்க்கண்டபடி சூழ்ந்துள்ளது —

வடக்கும் தெற்கும் அதே காணியின் பாகங்கள்
கீழ்க்கு அதே பட்டத்தின் 3 ம இலக்கத் துண்டு
மேற்கு அதே பட்டத்தின் 5 ம இலக்கத் துண்டு

(5) நுவரெலியா டிஸ்திரிக், உட்கோவாஹெட்ட பி கா அ, யின் பகுதி, போவல வசம், பள்ளே போவல கிராமத்தில் இருக்கும் 1953 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 23 ந திகதியிடப்பட்ட தற்காலிக D I E, C D யின் பட்டத்தில் 5 ம இலக்கத் தண்டாக்க காண்பிக்கப்பட்டுள்ள ஏறக்குறைய 10 போச்சல விசாலமுள்ள பள்ளே போவலையைச் சேர்ந்த கே. எம். வினுதேவய உருத்துக்கோரும் ஒரு பாகம், கீழ்க்கண்டபடி சூழ்ந்துள்ளது —

வடக்கும் தெற்கும் அதே காணியின் பாகங்கள்.
கீழ்க்கு அதே பட்டத்தின் 4 ம இலக்கத் துண்டு
மேற்கு கல்

1950 ம் ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம்
5 ம பிரிவினாபடியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம் ஆண்டு (மாச) பங்குனிமீ 4 ந உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனரின் இலக்கம் LD 1247
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்
J/AF/643/53

காணியின் விபரம்

நுவரெலியா டிஸ்திரிக், கொதம்பை பி கா அ யின் பகுதி, தலவாக்கொலைக் கிராமத் தலைமைக்காரன பிரிவு, தலவாக்கொலைக் கிராமத்தில் இருக்கும் ஜோலிஹூட தோட்டம் (கீழ்க்கு ஜோலிஹூட தோட்டம்) எனப்படும் காணியின் ஏறக்குறைய 2 ஏ 2 றூட 10 பெ, விசாலமுள்ள ஒரு துண்டு, கீழ்க்காணும் விவரப்படி சூழ்ந்துள்ளது —
வடக்கும் கீழ்க்கும் ஜோலிஹூட தேயிலைத் தோட்டம்
தெற்கும் மேற்கும் தலவாக்கொலை-வட்டக்கொட பொ. வே. இ. ருட்டூ

1950 ம் ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம்
5 ம பிரிவினாபடியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,

1954 ம் ஆண்டு (பெரவரி) மாசிமீ 10 ந உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனரின் இலக்கம் LP 6561/LPA/87
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்
J/LG/510/53

காணியின் விபரம்

காலி டிஸ்திரிக், போகிறவடபுல, எத்திலக்கொட எனனும் கிராமத்தில் 4 போச்சல விசாலமுள்ள அரசாங்க படுக்கொட கொளனி துண்டு 1, வாடை உருமை —

வடக்கு படுக்கொட கொளனிக் கு போகும் பாதை,

கீழ்க்கு துண்டு 10 அதே காணி,

தெற்கு துண்டு 9 அதே காணி,

மேற்கு படுக்கொட அட்டர் ஒவிறை

வாடை உருமைபுள்ளவா —

எம் கே கதிரனாராயி, படுக்கொட கொளனி, எத்திலக்கொட, காலி

1950 ம் ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம்
5 ம பிரிவினாபடியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

இல. LH 1064/J/LG/496/53

கொழும்பு,

1954 ம் ஆண்டு (பெரவரி) மாசிமீ 10 ந உ.

காணியின் விபரம்

கனத்தறைப் பகுதியிலுள்ள, கனத்தறைத் தோட்டமுனையிலிருக்கும் மசால் எனனும் கிராமத்திலுள்ள 0௪ 1௫ 35௪ அளவில் விசாலமுள்ள காணியின் ஒரு பங்கு இதன் எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு எல்லில் முதலாளி என்பவருக்குரிய காணி,
கிழக்கு கொழும்பு-காலி ரோட,
தெற்கு சவகாலைக்குப் போகும் ரோட்டு,
மேற்கு பழைய சவகாலை வளவுகள்

இக்காணி (1) திரு டி. ஆர் அபேவிக்ரம, மங்கல ரோட, பேருவலை,
(2) திரு கே. டி. சி சிறிவாரதன, பலாகல், அனாதகம்,
(3) திரு எஸ் மதகம, ஸ்ரீ பன்னாநத ரோட, பேருவலை
என்பவர்களுக்குரியது என்று சொல்லப்படுகிறது

**1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம்
5 ம பிரிவினாபடியான பிரகடனம்**

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணியும், காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,

1954 ம (மாச) பங்குனிமீ 19 ந உ.

மாகாண அலுவலர் டி.ஸ்திரிக
ஏசனரூவின் இலக்கம்
காணி, காணி அபிவிருத்தி மந்திரி
காரியாலயத்தின் இலக்கம்

Q 4642/J/LG/297/53

காணியின் விபரம்

(1) கொழும்பு டி.ஸ்திரிக, சியான கோறன் மேற்கு, மெதபத்தவ, கறெற்றற எனனும் கிராமத்திலிருக்கும் கொனகறவத்த எனனும் எனனும் காணியிலிருந்து சுமார் 150 X 18 சதுர அடி விசாலமுள்ள ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு ஏ ஏ சிஞ்சோ அபபுறாமி, உரிமை கேட்கும் காணி
கிழக்கு எல்
தெற்கு ஏ ஏ சமல அபபுறாமி, உரிமை கேட்கும் காணி
மேற்கு தற்போதிருக்கும் கிராமச் சங்க ரோட்டு

(2) கொழும்பு டி.ஸ்திரிக சியான கோறன் மேற்கு மெதபத்தவ, கறெற்றற எனனும் கிராமத்திலிருக்கும் கலஹீறறியவே குமபுற எனனும் காணியிலிருந்து சுமார் 200 X 18 சதுர அடி விசாலமுள்ள ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு ஏ ஏ எபிரஹா அபபுறாமி உரிமை கேட்கும் காணி (வயல்)
கிழக்கு எல்
தெற்கு ஏ ஏ சவாரில அபபுறாமிமும் மற்றவாக்கும் உரிமை கேட்கும் காணி (வயல்)
மேற்கு கொனகறவத்த எனனும் காணி

**1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டம்
5 ம பிரிவினாபடியான பிரகடனம்**

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் தற்காலிக காணி விவசாய மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
தற்காலிக காணி விவசாயமந்திரி

கொழும்பு,

1951 ம (சுறரோபர்) ஐப்பசிமீ 17 ந உ.

மாகாண அலுவலர் டி.ஸ்திரிக ஏசனரூவின் இலக்கம் : LD 3872
காணி விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/FOU/177

காணியின் விபரம்

கண்டி டி.ஸ்திரிக, பத்த தும்பற, பலலேகம்பஹா கோறன், பொல கொலல கிராமத்தில் 1 ஏக்கர் 1 றூட 33 பேர்ச்சல விசாலமுள்ள கங்க வத்த, முத்தேத்ததென்ன அல்லது கொங்கறமுத்தேத்தவ அல்லது வத்த என்பபடும் நிலப்பகுதிகளின் எல்லைகள் பின் வருவனவை —

வடக்கு துணை 1, ஆரம்பப்படும் இலக்கம் A 1,286
கிழக்கு துணை 1, ஆரம்பப்படும் இலக்கம் A 1,286.

தெற்கு கண்டி-மடவல-வத்தகம் பி. டபிளவு டி ரோட்டில் ஓதுக்கப் பட்ட நிலம்.

மேற்கு துணைகள் 1 ம 2 ம, ஆரம்பப்படும் இலக்கம் A 1,286

**1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம்
5 ம பிரிவினாபடியான பிரகடனம்**

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

இல LH 1057/J/DEA/397/53

கொழும்பு,

1954 ம (சூ) (ஜனவரி) தைமீ 29 ந உ.

காணியின் விபரம்

கனத்தறைப் பகுதியிலுள்ள, கனத்தறைத் தோட்டமுனையிலிருக்கும் மஹா ஹீறறியங்கல், பலாததோட எனனும் கிராமங்களிலுள்ள 2/5 ஏக்கர் விசாலமுள்ள அளவில் (ஒரு கல்லால் கட்டப்பட்ட சிணறு, குழாய்கள் பூட்டப்பட்டிருக்கின்றன) காணியின் ஒரு பங்கு இதன் எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு திரு பீலிகல் டி சிலவா என்பவரினது காணி,

கிழக்கு பொலிலை பயிற்சிப் பள்ளிக்கூடம், கனத்தறை,

தெற்கு ஓடி

மேற்கு ஓடி

இக்காணி கொழும்பிலுள்ள தபாற பெட்டி இல 884 எனனும் இடத்திலிருக்கும் மெசெஸ் டி சிலவா அன் மெனடிஸ் என்பவர்கள் மேற்பாத்து திரு பீலிகல் டி சிலவா என்பவருக்குரியது

**1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம்
5 ம பிரிவினாபடியான பிரகடனம்**

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

இல LH 1069/J/LD/351/53

கொழும்பு,

1954 ம (சூ) (ஜனவரி) தைமீ 29 ந உ.

காணியின் விபரம்

கனத்தறைப் பகுதியிலுள்ள, கனத்தறைத் தோட்டமுனையிலிருக்கும் படனகொட எனனும் கிராமத்திலிருக்கும் 1 ஏக்கர் அளவில் விசாலமுள்ள நடுக்கெலே ரிசவேஷன் என்று சொல்லப்படும் காணியின் ஒரு பங்கு, பின்வருவனவற்றில் மிகவும் தெளிவாக விபரிக்கப் பட்டிருக்கின்றது (அ) பேருவலை-ஹீறறியா ரோட்டிலிருந்து பிரதமபட்டில் A 1,489 ல உள்ள இரண்டாம் துணைக்குப் போகும் பிறைவேற வண்டில் பாதை, (ஆ) பி ப இல A 1,489 ல உள்ள இரண்டாம் துணைக்கூடாகப் போகும் பிறைவேற வண்டில் பாதை, (இ) பி. ப இல A 1,489 ல உள்ள 4 ம துணைக்கூடாகப் போகும் பிறைவேற வண்டில்பாதையும், காலடிப் பாதையும் இதன் எல்லைகள் பின் வருமாறு —

வடக்கு (அ) பிறைவேற நிலம், (ஆ) பி ப இல 1,489 ல உள்ள இரண்டாம் துணை, (இ) பி ப இல. A 1,489 என்பதிலுள்ள 4 ம துணை,

கிழக்கு (அ) பிறைவேற நிலம், (ஆ) பி ப இல 1,489 ல உள்ள இரண்டாம் துணை, (இ) பி ப இல A 1,489 என்பதிலுள்ள 4 ம துணை,

தெற்கு (அ) பிறைவேற நிலம், (ஆ) பி ப இல 1,489 ல உள்ள இரண்டாம் துணை, (இ) பி ப இல A 1,489 என்பதிலுள்ள 4 ம துணை,

மேற்கு (அ) பிறைவேற நிலம், (ஆ) பி ப இல 1,489 ல உள்ள இரண்டாம் துணை, (இ) பி ப இல. A 1,489 என்பதிலுள்ள 4 ம துணை.

இக்காணி (1) ஸ்ரீமதி ஓஸமன்ட் ரெட்டிகோ "பலமோறல்", பாண்டநறை, (2) திரு எம். டி ரெட்டிகோ, பின் ஹேரூ குறாப், பேருவலை என்பவர்களுக்குரியது

MA/AC/2539/51

1950 ம இலக்கக் காணி கொள்வனவுச் சட்டம் 5 ம பிரிவினையே
பிரதிக்கினை

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ௮ 9 ம இலக்கக் காணி கொள்வனவுச் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின கீழ்க் குறிக்கப்பட்ட காணி ஓர் பிரிங்க தேவைக்கு வேண்டியதென்றும் அச்சட்டப் பிரகாரம் ஆகி ஒப்புக் கொள்ளப்படுமென்றும் இத்தால் பிரதிக்கினை செய்கிறேன்.

(1) கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட நியூ பசாப் பகுதி, பாலத்தறை, சபல் பிளேஸ் வரிப் பண இலக்கம் 114, 114/1, 114/2, 114/3, 114/4, 114/5, 114/6, 114/7, 114/11, 114/12, 114/14, 114/15, 116, 118 உள்ள காணிகளெல்லாமும் விசாலம் 0 ஏ 0 று 24 78 போச்சலும் கீழ்க்கண்ட எல்லையுமுள்ளது —

வடக்கு சபல் பிளேஸ் வரிப்பண இல 108 ல் உள்ள காணியும் சபல் பிளேசும்

கிழக்கு சபல் பிளேசும், சபல் பிளேஸ் வரிப்பண இலக்கம் 124, 132 உள்ள காணியும்

தெற்கு சபல் பிளேஸ் 124, 132 ம வரிப்பண இலக்கக் காணியும், 300 கிரண்ட்பால் வீதியும்

மேற்கு கிரண்ட்பால் வீதி 300 ம வரிப்பண இலக்கக் காணியும், சபல் பிளேஸ் 108 ம இலக்கக் காணியும்

(2) கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட நியூபசாப் பகுதி பாலத்தறை, சபல் பிளேஸ் 124 ம வரிப்பண இலக்கக் காணி எல்லாமும் 0 ஏ 0 று 11 52 போச்சல விசாலமுள்ளதும் பின் கண்ட எல்லையுமுள்ளது —
வடக்கு சபல் பிளேசும், சபல் பிளேஸ் 114 ம வரிப்பண இலக் காணியும்

கிழக்கு சபல் பிளேசும், சபல் பிளேஸ் 132 ம வரிப்பண இலக்கக் காணியும்

தெற்கு சபல் பிளேஸ் 132 ம வரிப்பண இலக்கக் காணி

மேற்கு சபல் பிளேஸ் 132, 114 ம வரிப்பண இலக்கக் காணி

(3) கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட நியூ பசாப் பகுதி பாலத்தறை சபல் பிளேஸ் 132 ம வரிப்பண இலக்கக் காணி எல்லாமும், 0 ஏ 0 று 35 84 போச்சல விசாலமுள்ளதும் பின் கண்ட எல்லையுமுள்ளது.

வடக்கு சபல் பிளேசும், சபல் பிளேஸ் 124, 114, வரிப்பண இலக்கக் காணியும்

கிழக்கு சபல் பிளேசும், சபல் பிளேஸ் 132 ம வரிப்பண இலக்கக் காணியும்

தெற்கு சபல் பிளேஸ் 140 ம, கிரண்ட்பால் வீதி, 330 ம வரிப் பண இலக்கக் காணிகளும்

மேற்கு கிரண்ட்பால் வீதி, 300 ம, சபல் பிளேஸ் 114 ம வரிப் பண இலக் காணிகளும்

(4) கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட நியூ பசாப் பகுதி பாலத்தறை சபல் பிளேஸ் 140 ம வரிப்பண இலக்கக் காணி எல்லாமும் 0 ஏ. 0 று 39 07 போச்சல விசாலமுள்ளதும், பின் கண்ட எல்லையுமுள்ளது—
வடக்கு சபல் பிளேசும், சபல் பிளேஸ் 132 ம வரிப்பண இலக்கக் காணி

கிழக்கு சபல் பிளேசும், பாலத்தறை

தெற்கு கிரண்ட்பால் வீதி, 300 ம வரிப்பண இலக்கக் காணியும், பாலத்தறை

மேற்கு சபல் பிளேஸ் 132 ம கிரண்ட்பால் வீதி, 132 ம வரிப்பண இலக்கக் காணிகளும்

பீ பி புலங்குலம்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி

குறி இல J/LG/575/53

கொழும்பு,

1954 ம ௮ ௮ (மாச) பங்குனி 5 ந உ.

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற சட்டம்
5 ம பிரிவினையுடையான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பிரிங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி. புலங்குலம்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

இல LH 1075/J/LG/573/53

கொழும்பு,

1954 ம ௮ ௮ (பெரவரி) மாகி 19 ந உ.

காணியின் விபரம்

கனத்தறைப் பகுதியிலுள்ள, கனத்தறைத் தொடர்முனையிலிருக்கும் கடற்குருந்தை எனனும் கிராமத்திலுள்ள (குடா ஹீளறறியங்கல்) 0 ஏ 0 று 29 175 ப அளவில் விசாலமுள்ள (தெற்கேயிருக்கும்) தொடர்முனையிலுள்ள பற்றங்கியவத்த என்று சொல்லப்படும காணியின் ஒரு பங்கு இதன் எல்லைகள் பின்வருமாறு —

வடக்கும், தெற்கும் இதே காணியின் எஞ்சிய பகுதிகள், கிழக்கு நகரசபையினரால் வேண்டப்பெற்ற காணியின் ஒரு பங்கு, மேற்கு கய ரோட

Q 4240/J/AL/1988

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவினையுடையான அறிவித்தல்

ஒரு பிரிங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

கூண்டு காணியின் பெயர்.	ஆரம்பப்பட இல A 3,567.	கிராமம்—தும்போவில்	விசாலம்
	விபரம்	உரித்தாளியின் பெயர்	ஏ று ப
1 மகிபால்குமபுற	நெல்வயல்	உ. உ. கனனாகர, சிறி பீக்கரி, வதுளை	0 0 1
2 னே	னே	னே	0 0 11
3 முத்தெட்டுவகுமபுற	னே	பீ உ. எலாரிஸ் அப்புஹாமி, தும்போவில், பிலியன்தல்	0 0 17
4 னே	னே	னே	0 0 18
5 தொடர்முனையாவகுமபுற	னே	பீ உ. பிரகாசில அலவின, பொருந்தற	0 0 47
6 னே	னே	பீ உ. எலாரிஸ் அப்புஹாமி, தும்போவில்	0 0 6
7 னே	னே	னே	0 0 06
8 பமுனாகுமபுற	னே	எஸ் ஏ டி. டிராலஸ், கும்பொவில்	0 0 35
9 னே	னே	னே	0 0 35
10 வெலிநெறறுவகுமபுற அல்லது பக் மீகஹகுமபுற	னே	உ. உ. தேமிஸ், தும்போவில்	0 0 09
11 னே	னே	னே	0 0 09
12 பெலிபத்தகன குமபுற அல்லது பகமீ கஹகுமபுற	னே	உ. உ. விவினிஸ், டபிளபு டி. செனதோஹாமி, உ. உ. பபோ ஹாமி, உ. உ. சோமலேவி, உ. உ. எமாலிஹாமி, உ. உ. புண்ணியவதி, எல்லோரும தும்போவில், டெனிஸறறர, குண சேகரா, கன்தோவில், தெவிவீலை	0 0 28
13 னே	னே	னே	0 0 24
14 கெலபோதகுமபுற	னே	ரீ டி. எ. சமரசுன், 207, குவாரி ரோட, தெவிவீலை	0 0 42
15 னே	னே	னே	0 0 4

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராழமலமாக 1954 ம ௮ ௮ (ஆண்) ஆணி மாதம் 9 ந திகதி காலை 9 30 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தறகான நடை சமுறறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்கனையும், நடை ஈட்டுத் தொகையையும், அதற்காக கணிக்கப்பட்ட விபரங்களையும், 1954 ம ௮ ௮ (மே) வைகாசி மாதம் 26 ந திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிக்காக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

கொழும்புக் கச்சேரி,

1954 ம ௮ ௮ (மாச) பங்குனி 27 ந உ.

எ செயினற வீ விஜயமான,

புல்திறிக உதவி அரசாட்சி ஏசனடு

குறி இல Q 4138/J/1844

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பரிசீலக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

துண்டு	காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
1	லியனருக்கழுவத்த	தென்னமர வளவு பள்ளிக கூட கட்டிடமும் கிணறும	டபிளயு எக்கனாயக்க, கஸ்ப, மீரீசம்	1 1 9'1
2	ஷெ	தென்னமர வளவு	ஜே எம் அரோனாலை அபபுறாபி, பொறக்கொடவத்த, மினுவா கொட, எஸ் ஆர், தோமஸ், சிரிவாதன, டபிளயு ர எம் காதலிஸ்சினுரோ, எஸ் எஸ் ஆர் அராமானிஸ் சிரிவாதன, எஸ் லோரூம், கஸ்ப, மீரீசம், எஸ் எஸ் ஆர் அலிஸ் சிரிவாதன, புழுவூர் நாவ, நெல்லுளத்தெனியா	0 1 13 6'

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமுலமாக 1954 ம (நூ) ஜூன் ஆனி மாதம் 17 ந திகதி காலை 9 30 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1954 ம (நூ) ஜூன் ஆனி மாதம் 2 ந திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

கொழும்புக் கச்சேரி,

1954 ம (நூ) (மாச) பங்குனிமீ 27 ந உ.

எ செயின் லீ லிஜயமான, டிஸ்திரிக உதவி அரசாட்சி ஏசண்ட்

குறிப்பு இல Q 4301/J/LQ/2358.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பரிசீலக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

துண்டு - காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
1	டிவுள்கழுவத்த	தென்னமர வளவு, மண கிணறு ஜீ எஸ் ரேகல் பெற்றேறு, ரெகுலவிபுறியா, நீர்கொழும்பு ..	0 0 5

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமுலமாக 1954 ம (நூ) ஜூன் ஆனி மாதம் 17 ந திகதி முற்பகல் 11 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1954 ம (நூ) ஜூன் ஆனி மாதம் 2 ந திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

கொழும்புக் கச்சேரி,

1954 ம (நூ) (மாச) பங்குனிமீ 27 ந உ.

எ செயின் லீ லிஜயமான, டிஸ்திரிக உதவி அரசாட்சி ஏசண்ட்

இலக்கம் LD 4633

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பரிசீலக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

கண்டி டிஸ்திரிக, பாதத் தும்பற் பகுதி, பல்லிப்பத்த முேற்கு கோறன், ஜேனகேஉவெல் மெதகமெத்த சிராமத்தில 0 ஏக்கர் 2 ரூடல் 01.1 போச்சல் விசால்முள்ள பனகேபிட்டிய எனப்படும் நிலப் பகுதி, ஆரம்பப்பட இலக்கம் A 2,005 ல் துண்டு 2 என அளக்கப்படும் விவரிக்கப்பட்டிருக்கின்றன

ஜேனகேஉவல், ஹியரப்பட்டியிலிருக்கும் ஈறம்புகுவெல்லவும் மற்ற வாகளும் தற்போதைய உரிமை கோருகிறார்கள்

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமுலமாக 1954 ம (நூ) (மே) வைகாசி மாதம் 26 ந திகதி காலை 10 மணிக்கு கண்டிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விவரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விவரங்களையும் 1954 ம (நூ) (மே) வைகாசி மாதம் 19 ந திகதி அல்லது அதற்கு முன்னா எழுத்தில் இரு பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

எழுத்துமூலமான கோரிக்கைகளை அனுப்பத்தவறுபவர்கள் விசாரணை யின்போது உரிமைக்காரர் தமது உரிமைகளைக் கோருவதற்கு தகுதியற்ற வர்களாகச் செய்வதுமன்றி, அவர்களின் கோரிக்கைகளை அவர்களின் சமூகமின்றி ஏற்றுக்கொள்ளப்படவும் மாட்டாமற்போய்விடும

ரேன ரைட்,

டிஸ்திரிக உதவி அரசாட்சி ஏசண்ட்

கண்டிக் கச்சேரி,

1954 ம (நூ) (மாச) பங்குனிமீ 25 ந உ.

இல LP 6542

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பரிசீலக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் எல்பிட்டிய-அம்பலாங்கொடை-பிட்டிகல் இல 11/12 பாலத்தை விசால்படுத்தும்படி —

ஆரம்பப்பட இல A 1,540 சிராமம்—எல்பிட்டிய

துண்டு	காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
1	மொடவில	ஒவிறற்	மிசிலு ஈ ஏ பி. ஜயதிலக, கொழும்பு, பிறுட அபேசனடர், காலி	0 0 3 80
2	ஷெ	1-3 வருஷம் கொண்ட 3 தென்னங்கன்றுகள், 2-4 வருஷம் கொண்ட 4 தொடங்க மரங்கள், 30 வருஷம் கொண்ட ஒரு மரம், 1 கப்பொக மரம் 10 வருஷம், 6 பாகு மரங்கள் 25 வருஷம்	ஷெ	0 0 13 00

துண்டு.	காணியின பெயர்	விபரம்	உரித்தாளியின பெயர்.	விசாலம் ஏ ரு ப
3	மொடனில	நெல்	மிசில ரா ஏ பி ஜயதிலக கொழுமுடி பிறட அரோசனார காலி	0 0 5 18
1	டிடி	6 வருஷம் கொண்ட 2 தெனீன, 2-15 வருஷம் கொண்ட 5 பாகு மரங்களை 15 வருஷம் கொண்ட 2 கப்பொக மரம், 6 வருஷம் கொண்ட 2 தோடை மரம், 15 வருஷம் கொண்ட ஒரு மாமரம் 15 வருஷம் கொண்ட ஒரு பலா மரம், ஒரு நிரந்தரமற்ற கட்டுமானம்	டிடி	0 0 3 00
5	டிடி	நெல்	டிடி	0 0 3 62
மொத்தம்				0 0 28 6

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பெச்சினை சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமுலமாக 1954 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 28 ந் தேதி காலை 10 மணிக்கு காலிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடன்கையின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபரறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட எட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 21 ந் தேதிக்கு முன்னா எழுத்தில முப்பிரதி களாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

அவ்வரவா உரிமைகளை எழுத்துமூலமாக 1954 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 21 ந் திகதிக்கு முன்னா அனுப்பப்பட்டவர்களை மாததிரம் விசாரணைக்கு எடுக்கப்படும

காலிக் கச்சேரி
1954 ம் ஆண்டு (மார்ச்) பங்குனிமீ 22 ந் உ.

சீ விலவாசம்,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்ட

இலா LP/A 1

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவினையடியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாரா எண்ணியிருக்கிறார்கள எனபதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் போப்பை கிராமத்தில் வீடுகளை கட்டுமபடி —

துண்டு	காணியின பெயர்	ஆரம்பபட்ட இல A 1,490 கிராமம்—மாமபிடிய	உரித்தாளியின பெயர்	விசாலம் ஏ ரு ப
1	பொல்கொறொட்டுவெவத்த	60 வருஷம் கொண்ட தெனென தோட்டம் அதில 35 வருஷம் கொண்ட தெனெனங்களு	மிசில ரா, எம் அபேறடன, மாமபிடிய காலி, மிசில பீ கலபகே, மேற்பாத்தன ஏ எப அபேறடன, மாம பிடிய, காலி, மிஸ சீ. டிஸஸற, C/O ஏ எப அபே றடன, மாமபிடிய, காலி, ஏ எப அபேறடன, மாம பிடிய, காலி, எம் ஏ டி த சில்வா, கலேகாண, காலி, கீ எல டி அபேருணவாராதன, மாமபிடிய, காலி, மிசில கீ எல் டி அபேருணவாராதன, மாமபிடிய, காலி, எப ஏ அபேவாராதன, கோட்டை, காலி, மிசில எல ஈ சடறசினஹ, "சறமய", ஜோட்டல் பாதை, மவுனற வெவனியா, டி. எப அபேவாராதன கல ஓய போர்ட், அம்பாறய, சி சி டிசானுயக்க, 73, லொண்ட பிளேஸ், கொழுமுடி 7, கியூ. ஏ அபே வாராதன, கோட்டை, காலி, ஜி ஈ. அபேவாராதன, 201, உடாஹுமுல், ஹுகேகொட், மிசில ஈ அபே வாராதன, சஹாதரநெல், கோட்டை, மிசில எல பி சறகுளம், கொவனனட லேன், டெஹிவல், மிசில எம் செனவிறடன, 2 செயின எனறுஸ் டிறய்வ, றுவற வலிய, மிசில ஈ. எம் செனவிறடன, ஹபுகல், காலி, மிசில ஜி இ டி செனவிறடன, லினலன்ட், மாமபிடிய, வகவல்ல, எம் டயல் அபேருணவாராதன, மாமபிடிய வலவா, காலி, டி ஜி டி விகறமசினஹ, மாமபிடிய, காலி, மிஸ எச் எம் அபேறடன மாததற	1 2 1

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பெச்சினை சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமுலமாக 1954 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 8 ந் தேதி காலை 10 மணிக்கு காலிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடன்கையின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபரறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட எட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 1 ந் தேதிக்கு முன்னா எழுத்தில முப்பிரதி களாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

அவ்வரவா உரிமைகளை எழுத்துமூலமாக 1954 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 1 ந் திகதிக்கு முன்னா அனுப்பியவர்களை மாததிரம் விசாரணைக்கு எடுக்கப்படும

காலிக் கச்சேரி,
1954 ம் ஆண்டு (மார்ச்) பங்குனிமீ 24 ந் உ.

சீ விலவாசம்,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்ட

இதையிடக் கடிதம் வரைவோர் இதன் குறிப்பிலக்கத்தை குறிக
வேண்டும் இல L.A. 7385/J/HLG/1214

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம்
7 ம் பிரிவினையடியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாரா எண்ணியிருக்கிறார்கள எனபதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

1952 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 2 ந் திகதியன்று 10,390 ம் இலக்க இலக்க அரசாங்க 'கெசெற' நில் பிரசாரிக்கப்பட்ட 1952 ம் ஆண்டு (ஏப்ரல்) சித்திரை மாதம் 7 ந் திகதி J/HLG/1214 ம் இலக்கப் பிரகடனத்தில் விவசாய நில மந்திரி தீர்மானித்தபடி

குறளுகல் டிஸ்திரிக், தம்பகெனி ஹதபத்து, நெகம்பத்து கோறனீ, கொடவித்த கிராமத்திலுள்ள ஓர் ரோட்டிலும் இஹலவெவகுமபுற எனலும் காணியிலும் 0ஏ 0று 27'6ப விசாலம், 1,489 ம் இலக்க 3 ம் இலகப்படத்தில் 145 ம, 116 ம துணைகளாக அளந்து காட்ட படடுள்ளாறு

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில அடிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமுலமாக 1954 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 20 ந தேதி காலை 9 30 மணிக்கு குருநாகல் சச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுதொடர்த்த தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 12 ந தேதிக்கு முன்னா எழுத்தில முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

பிரளிக்கப்பட்ட அறிக்கை இத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது உரிமைகளை அததாட்சிப்படுத்தும் பத்திரங்களெல்லாம் எனமுன்பாக விசாரணைக்குக் கொண்டுவரப்படவேண்டும் எழுத்தமுலமாக உரிமைகளை மேற்குறிப்பிட்ட திக்திக்குமுன் எனக்கு அறிவிக்காதவர்கள் எனமுன்பாக விசாரணைக்கு வரத் தேவை இல்லை அவர்களை விசாரணை செய்யப்படவும் மாட்டாது

சாம ஏச சில்வா,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு

1953 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 11 ந திக்தி இக் காணியைப்பற்றி 10,588 ம் இலக்க அரசாங்க செசெற நில

குருநாகல் சச்சேரி,
1954 ம் ஆண்டு (மாச) பங்குனிமீ 22 ந உ.

LA 3280/J/AL/1185

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவினப்படியான அறிவித்தல்

ஒரு பரிசுரக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறாக்கள் எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன

எடுத்துக்கொள்ள விருக்கும் காணியின் விபரம் —

துண்டு	காணியின் பெயர்	ஆரம்ப காணிப்பட இல Δ 1,271 விபரம்	கிராமம்—இலயங்குளம் உரித்தானியின் பெயர்	விசாலம் ஏ மு. ப
1	புத்தடிவெளி	நீர்ப்பாசன காலவாயின் ஓர் பகுதியைக்கொண்ட வயற்காணி	ஏ சச்சிமரைக்காரர், ஏ பிச்சை தம்பி மரைக்காரர், எம் எம் ஹனிவா, கரைத்தீவு	0 1 14 0
2	ஓடி	நீர்ப்பாசன காலவாயின் ஒரு பகுதியைக்கொண்ட (பாவிப்பிலிருந்து நீக்கப்பட்ட) குளக்கட்டும் வயற்காணியும்	எம் என தம்பி நெயினு மரைக்காரர், கலபிட்டி	0 1 27 6
4	குடியிருப்புக் கமம்	நீர்ப்பாசன காலவாயின் ஒரு பகுதியைக்கொண்ட வயற்காணி	ஓடி	0 1 12 9
5	வினமடுக்கமம்	ஓடி	எஸ் எம் நெயினு மரைக்காரர், கலபிட்டி	0 0 33 9
6	குடியிருப்பு	நீர்ப்பாசன காலவாயின் ஒரு பகுதியைக்கொண்ட விவசாயமற்ற தோட்டம்	பீ எம் நெயினு முகமது லெவவை மரைக்காரர்	0 0 6
7	வினமடுக்கமம்	வயற்காணி	எம் எம் காதா சாயபு மரைக்காரர், புத்தளம்	0 0 15
8	குடியிருப்பு	நீர்ப்பாசன காலவாயின் ஒரு பகுதியைக்கொண்ட (விவசாயமற்ற) தோட்டம்	ஓடி	0 0 26 4
9	பெரியமடுக்கமம்	வயற்காணி	எஸ் கே எம் சாலிப மரைக்காரர், கலபிட்டி	0 0 9 9
12	ஓடி	ஓடி	எஸ் கே ஹமீது ஹுசெயின் மரைக்காரர், கலபிட்டி	0 0 12 9
13	ஓடி	ஓடி	பீ எம் நெயினு முகமது லெவவை மரைக்காரர், புத்தளம்	0 0 8 9
15	பெரியமடுக்கமம்	வயற்காணி	எஸ். கே ஹமீது ஹுசெயின் மரைக்காரர், கலபிட்டி	0 0 16
17	ஓடி	ஓடி	எஸ் கே எம் சாலிப மரைக்காரர், கலபிட்டி	0 0 14 4
18	பாஸ்டிக் கொடு	ஓடி	பீ எம் நெயினு முகமது லெவவை மரைக்காரர், புத்தளம்	0 0 24 6
19	ஓடி	ஓடி	எம் அப்துல் ஹமீது நாச்சியா, கலபிட்டி	0 0 15 7
20	கொட்டுக்கமம்	தரவை நிலம்	ரா எஸ் எம் முகமது காஃமீ மரைக்காரர், புத்தளம்	0 0 37
மொத்தம்				2 1 35 2

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமுலமாக 1954 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 12 ந திக்தி காலை 10 மணிக்கு புத்தளம் சச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுதொடர்த்த தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1954 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 4 ந திக்திக்கு முன்னா எழுத்தில முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

புத்தளம் சச்சேரி.

1954 ம் ஆண்டு (மாச) பங்குனிமீ 29 ந உ.

பீ காசிவிங்கம்,
டிஸ்திரிக் கூட்டு உதவி அரசாட்சி ஏசண்டு

LA 3287/J/AL/1158.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவினப்படியான அறிவித்தல்

ஒரு பரிசுரக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறாக்கள் எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன

எடுத்துக்கொள்ள விருக்கும் காணியின் விபரம் —

துண்டு	காணியின் பெயர்	ஆரம்பப்பட இல Δ 1 251 விபரம்	கிராமம்—அந்தரவெவ உரித்தானியின் பெயர்	விசாலம் ஏ மு. ப
1	சுர வண்டுகழை தம்புற	வயற்காணி	சிதானேயாகே கலு அப்புலா, மேற்படி. உக்குமெலிக்கி, குமாப்படுகே அலிஸ் நோனுவும், சலினதுவாகே போடிஹாமி, அந்தரவெவ, ஆனமடு	0 0 1 6
2	ஓடி	ஓடி	செல்லாழிட்டுப்பு விதானே அந்தரவெவ, ஆனமடு	0 0 2 8
3	ஓடி	ஓடி	பலிங்குவாகே அப்புலா அந்தரவெவ, ஆனமடு	0 0 1 1
4	டம்புகழை தம்புற	ஓடி	அப்புசிஹாக்கே மனுவேல், சிஹலவும், குருவாகே புஞ்சிஹாமி அந்தரவெவ, ஆனமடு	0 0 3 4
5	சியம்பலகழை தம்புற	ஓடி	செல்லாழிட்டுப்பு விதானே, அந்தரவெவ, ஆனமடு	0 0 3 4
6	புஞ்சுகழை தம்புற	ஓடி	உக்குசிஹாக்கே ஹேறத்திஹம், மேற்படி கருணாததி, மேற்படி. பால, மேற்படி ரனமெனிக்கா, அந்தரவெவ, ஆனமடு	0 0 2 5

ஆங்கு. கானியின் பெயர்	வீபர்ம்.	உரிமைகேட்பவரின் பெயர்	லிசாலம் எ ரு ப
7 மீகஹகும்புற	வயற்காணி	பலினகுவாகே அபபுவா, அநதரவெவ, ஆனமடுவ	0 0 0 9
8 ஷே	ஷே	ஆருசசியாகே குமாரி, அநதரவெவ, ஆனமடுவ	0 0 0 6
9 ஷே	ஷே	ஆருசசிககே கிரியும், பலினகுவாகே அபபுவா, அநதரவெவ, ஆனமடுவ	0 0 1 1
10 ஷே	ஷே	செலவஹிடபபு விதானே ஆருசசிககே கிரி, மேறபடி குமாரியும், பலினகுவாகே அபபுவா, அநதரவெவ, ஆனமடுவ	0 0 1 5
11 அம்பக்ஹகும்புற	ஷே	சிறடவெவாகே புஞ்சி மெனிக்காவும் குமாரி அபபுவாகே மேனாஹாமி, அநதரவெவ, ஆனமடுவ	0 0 2 1
12 ஹெஹம்பகஹகும்புற	ஷே	ஆருசசியாகே கிரி, அநதரவெவ, ஆனமடுவ	0 0 4 2
13 ஷே	வயற்காணி நீர் கால வாயில் ஒரு பாகம் அடங்கியது	ஆருசசியாகே குமாரி, அநதரவெவ, ஆனமடுவ	0 0 18 8
மொத்தம்			0 1 3 8

மேற்குறித்த கானிகு உரித்துப்பெச்சினை சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரல்லாமல் 1954 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 12 ந் திகதி காலை 10 மணிகளுக்கு புத்தனம் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்கானியில் அவர்களுக்குள்ள உடனதகனின தன்மையையும் குறித்த கானியை எடுத்தற்கான நஷ்ட ரூபந்ரிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ரூபந் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1954 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 4 ந் திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

புத்தனக் கச்சேரி,
1954 ம் ஆண்டு (மாச) பங்குனிமீ 27 ந் உ

பி. காசிலிங்கம்,
புல்திரிக கூட்டு உதவி அரசாட்சி அதிபர்

இல LS 3070/LX/139
மன்னார் டிஸ்திரிக், வெள்ளாளகட்டு முடிக்குரிய கானியின் குத்தகை விற்பனை

மன்னா டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டா (உதவி அரசாட்சி ஏசண்டர்) என் இதன் பின்னால் குறிக்கப்படும், இதன் அடியில் இருக்கும் அடவணியில் விபரிக்கப்படும் முடிக்குரிய கானியின் குத்தகையை 1954 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 1 ந் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிகளுக்கு நானாடானிலிருக்கும் முச்சலி காரியாதிக்காரியின் கந் ருதாரில் பிரசித்த எலத்தில் விற்பாரென இத்தலை அறிவிக்கப்படுகின்றது

2 கேளவிகள நியமிக்கப்பட்ட ஓர் தொகையிலிருந்தே தொடங்கும் நியமிக்கப்பட்ட தொகையாகிய ரூபா 30 க்குக் குறைந்த கேளவிகள ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது

3 எககேளவியையும் ஏறகுமுன் அக்கேளவியைக் கேட்பவரின் நன் நோக்கங்களையும் அலா குத்தகையின் நிபந்தனைகளை அனுசரிக்கக்கூடிய ஆற்றல் உடையவரோ எனப்படும் உதவி அரசாட்சி ஏசண்டா தன்னை திருப்திபண்ணிக்கொள்ளலாம் எக கேளவியேனும் உதவி அரசாட்சி ஏசண்டருக்கு திருப்திகமற்றதாயிருப்பின் அக்கேளவியை அலா ஏறக் மறுத்தவிடே அக்கேளவி கேட்கப்படாததபோல விற்பனையை தொடர்ந்து நடத்தலாம்

4 ஓவ்வொரு கேளவிகாரனும் நோமுகமாகவேனும் அல்லது முறைப்படி நியமிக்கப்பட்ட தனது பிரதிநிதி ஸ்லமாக்கவேனும் மேற குறிக்கப்பட்ட இடத்திலும் நேரத்திலும் சமுகமாயிருத்தல் வேண்டும் விற்பனை தொடங்குமுன் பிரதிநிதிகள் தங்கள் நியமிப்புக் காசிதங்களை உதவி அரசாட்சி ஏசண்டா பாரவையிலுள்ள சமாயித்தல் வேண்டும்.

5 சித்தியெய்தும் கேளவிகாரன தனது கேளவி ஏறப்படவுள்ள தான் கேட கேளவிப் பணத்தொகையின் பத்தில் (1/10) ஒரு பங்கிற்கு சமமான தொகையை உதவி அரசாட்சி ஏசண்டரிடம் கட்டவேண்டும். மிகுதிப் பணத்தை விற்பனைத் திகதியிலிருந்து ஒரு மாதத்திற்குள் கட்டவேண்டும்

6 சித்தியெய்தும் கேளவிகாரன தனக்குக் குத்தகை கிடைத்த திகதியிலிருந்து பதினாறு (14) நாளைக்குள் குத்தகை உறுதி முடித்துக் கொள்ள வேண்டும் இப்படி செய்யத் தவறின அல்லது மிகுதி கேளவிப் பணத்தை குறிக்கப்பட்ட காலத்தின கட்டத் தவறின உதவி அரசாட்சி ஏசண்டா விற்பனையை அழித்து கேளவிகாரனால் கட்டப்படாத ஏதாவது பணத்தை பறிமுதல் செய்யவர்

7 வேறு நிபந்தனைகளுடன், பின்னரும் நிபந்தனைகளும் குத்தகைச் சட்டில் அடங்கும் —

- (அ) குத்தகையின் காலம் முப்பது (30) வருடங்கள்
- (ஆ) குத்தகைப்பணம் வருடம் பதினெட்டு ரூபாய் (ரூபா 18)
- (இ) குத்தகை தொடங்கிய வருடத்திலிருந்து ஒரு வருடத்திற்குள் உதவி அரசாட்சி ஏசண்டரின் திருப்திற்கு ஏற்றதாய் குத்தகைகாரன கானியைத் திருத்தி அதில் சகாயத்தத்திற்குரிய சாப்பட்டுத் தாளியங்களை விளைவித்திருக்க வேண்டும்
- (ஈ) குத்தகைக்காரன் குறித்த கானியை சகாயத்தத்திற்குரிய சாப் பாட்டுத் தாளியங்களை விளைவிப்பதற்கேயன்றி வேறொரு தேளவைக்கேனும் உபயோகப்படுத்தக்கூடாது
- (உ) காணிக் கொமிஷனரின் உத்தரவை எழுத்துமூலம் பெற்றுக் கொள்ளாமல் குத்தகைக்காரன் குத்தகையில் தனக்குள்ள உரிமையை மேல குத்தகையாகவோ, நன்கொண்டாயகவோ, ஈடாகவோ அல்லது வேறு எவவிதமாகவோ பராதீனப்படுத்தக் கூடாது.

- (ஊ) குத்தகைக்காரன் கானியைச் சற்றி ஓர் உறுதியான வேலி கட்டவேண்டும்
- (எ) கானியிலும் அதிலிருக்கும் விளைபொருட்களுக்கும் கொடுக்க வேண்டிய எல்லா வரிகளும் மறறும் மதிப்பு வரிகளும் குத்தகைக்காரன் கட்டவேண்டும்
- (ஏ) குத்தகை முடிப்புபெறும் காலத்தில் அல்லது அதற்கு முன்னதாக முடியும் காலத்தில் குத்தகைக்காரன் குறித்த கானியிலுள்ள பயிர்களை யும் அழித்தற்கும் அப்பயிர்களால் வரும் பிரயோசனங்களையேனும் எடுத்துச் செலவதற்கும் உரித்துடைய ராவா
- (ஐ) குறித்த கானியில் விடப்பட்ட பயிர்களை யேனும் அல்லது வேறு பிரயோசனங்களையேனும் அல்லது வேறு எக்காரணம் பற்றி யேனும் அரசாட்சியாரால் நடடாடு கொடுக்கப்படமாட்டாது

அடவணை

மன்னா டிஸ்திரிக்கைச் சேர்ந்த முச்சலி காரியாதிக்காரியின் பிரிவினாள்ள வெள்ளாளகட்டிலிருக்கும், கீழ்க் குறிக்கப்பட்ட எல்லைகளுள் அடங்கிய நாறு (4) ஏக்கர் விசாலங்கொண்டதுமான முடிக்குரிய கானித்துண்டு. எல்லைகள் —

- வடக்கு முடிக்குரிய நிலம்,
- கிழக்கு வெள்ளாளகட்டைக் குளத்தின் லுளக்கட்டின் சேமிப்புக் காணி,
- தெற்கு பொன்னாச்சாமியின் ஆதனம்,
- மேற்கு பொன்னாச்சாமியின் ஆதனம்.

வி. ஏ. ஜே. சேனரெடன்,
உதவி அரசாட்சி ஏசண்டர்
மன்னா கச்சேரி,
1954 ம் ஆண்டு (மாச) பங்குனிமீ 23 ந் உ

காணிக்கச்சேரி அறிக்கை

1 கீழ் காட்டப்படும் அடவணையில் குறிப்பிடும் விபரங்கள் அடங்கிய முடிக்குரிய கானியில் பங்குகளை கொடுப்பதற்கு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும

2 எல்லா விண்ணப்பங்களும் கீழ்க்காணும் அதிபர் அவர்களுக்கு 1954 ம் ஆண்டு சித்திரை மாதம் 30 ம் திகதி, அல்லது அதற்குமுன் சேரவேண்டும் விண்ணப்பங்கள் முழுவதும் கீழ்க்காட்டப்பட்டமாதிரி, இருக்கவேண்டும்

3 பங்குகளைக் கொடுப்பதற்கு தகுந்த விண்ணப்பக்காரர்கள் தெரிவு செய்ய, 10 5 54 ம் காலை 9 மணிகளுக்கு மட்டக்களப்பு கச்சேரியில் ஒரு காணிக்கச்சேரி நடத்தப்படும் ஒவ்வொரு விண்ணப்பக்காரரும் கட்டாயம் காணிக்கச்சேரிக்குச் சமுகம் கொடுக்கவேண்டும் அல்லது அவருக்காக இன்னொருவரை, எழுத்துமூலம் அனுப்பவேண்டும் விண்ணப்பக்காரரோ அல்லது அவருக்காக இன்னொருவரோ, சமுகம் கொடுக்காவிடால் காணி பெற்றுக்கொள்ள விண்ணப்பக்காரர் விருப்பமில்லை என எடுத்துக் கொள்ளப்படும

4 தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு விண்ணப்பக்காரரும் தனதெரிவு அறிவிக்கப்பட்டவுடன், ஒரு ஏக்கருக்கு மூன்று (3) ரூபா வீதம் கொடுக்கப்படவிருக்கும் காணிக் கு முறணம் உடனே கட்ட வேண்டும் எந்தக் காரணத்தைக் கொண்டும் முறணம் திருப்பிக் கொடுக்கப்பட மாட்டாது ஏதேனும் ஒரு குறிப்பிட்ட விஷயமாக முறணம் திருப்பிக் கொடுப்பதா இல்லையா என்பதில் காணிக் கொமிஷனரின் தீர்ப்பே முடிவானது

5 அரசாங்க கிருஷிக பாடசாலைகளிலிருந்து சித்தியடைந்த வெளியேறிய மாணவர்களிடமிருந்தும் நடுத்தர வகுப்பினரென காணி பண்படுத்தல் சட்டத்தில் விபரித்தபடி 12,000 ரூபாய்க்கு, மேற்படாத, வருடாந்த வருமானமுள்ள விவாகமாகாதவர்களிடமிருந்தும் அல்லது 24,000 ரூபாய்க்கு மேற்படாத வருடாந்த வருமானமுள்ள விவாகமானவர்களிடமிருந்தும் வரும் விண்ணப்பங்கள் மட்டுமே கவனிக்கப்படும் வருமானத்தின் அத்தாட்சிக்காக, வருமானவரி இலாகாவால் கடைசியாகக் கொடுக்கப்பட்ட வரிமதிப்பு அறிக்கையை, காணிக்கச்சேரியில் காட்டவேண்டும் விண்ணப்பக்காரரின் கைவசமுள்ள பணச்சேமிப்பைத் தகுந்த அத்தாட்சிகளுடன் காண்பித்தல் ஏதுவும் கவனிக்கப்படும்

6 மானுவரி வேளாண்மைச் செய்கைக்கு (5) வருஷகாலம் வருடாந்த உத்தரவுப் பத்திரத்தில் தற்காலிகமாகக் கொடுக்கப்படும் ஏறக்குறைய 10 ஏக்கர் அளவில் இடைக்கும்

7 வேளாண்மைதான் இந்த காணிகளுக்குத் தகுதியான பயிர் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பக்காரர்கள் ஒரு அங்கேரிக் கப்பட்ட அபிவிருத்தி முறைப்படி காணியைத் திருத்த வேண்டும்

8. குத்தகை மற்றவைகள் முதலானவற்றின் முழுவிபரங்களைப் பேரமகாண அதிபர் அவரளிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்

புளியு, டி. குண்டரெட்ண,
கீழமகாண அதிபர்

மட்டக்களப்பு கச்சேரி,
1954 ம் ஆண்டு பிப்ரவரி 26 ந்

பூமியின் விபரம்

1 பிரிவு காரியா திகாரியின் பிரிவு கிராமம் காணியின் பரப்பு காணியின் பரப்பு	மட்டக்களப்பு மண்முனைப்பற்று, வடக்கு படுகாடு, சிப்பிமடு, தாவணைமடு 500 ஏக்கர் அளவில் வேளாண்மை
2 பிரிவு காரியா திகாரியின் பிரிவு கிராமம் காணியின் பரப்பு	மட்டக்களப்பு மண்முனைப்பற்று வடக்கு பாலைக்காட்டில் இருந்து அரசாங்க சேவையையும் 600 ஏக்கர் அளவில் இவற்றில் 300 ஏக்கர் அரசாங்க கிருஷிக பாடசாலைகளிலிருந்து சித்தி யடைந்த வெளியேறிய மாணவர்களுக்கே ஒதுக்கப்பட்டிருக்கிறது வேளாண்மை

படுகாடு, சிப்பிமடு, தாவணைமடு, பாலைக்காட்டிலிருந்து அரசாங்கசேவையரை உள்ள முடிக்கூடிய காணியில் படுகாடுகள் பெறுவதற்கு விண்ணப்பம்
(2 4.34 ல் வெளியான அரசாங்க கெசெற்றில் உள்ள அறிவித்தலின்படி)

- 1 விண்ணப்பக்காரரின் பெயரும் விலாசமும் _____
- 2 நிர்ந்தரமாக சீலிக்கும் இடம் _____
- 3 தொழில் _____
- 4 இலக்கையரா _____
- 5 விவாகமானவரா அல்லது விவாகமாகாதவரா காப்பிரிபி
லுள்ளவரின் தொகை _____
- 6 வருமானவரி இலாகாவின் கடைசி வரிமதிப்பு அறிக்கையின்படி
வருடாந்த வருமானம் _____
- 7 பணம் சேமித்திருந்தால் அவற்றின் தொகை _____
- 8 சொந்தக் காணியின் விபரங்களும் அவற்றுள் உட்கரு உண்டாகும் பிரயோசனங்களும் _____

வேளாண்மை
மேடடு நிலம் நிலம்
ஏ ரூ ப ஏ ரூ ப

- 9 குத்தகையில் அல்லது காணி மே. நிலம் வே. நிலம்
பண்படுத்தல் சட்டத்தில் ஏ ரூ ப ஏ ரூ ப
கீழ முடிக்கூடிய காணிகள்
பெற்றிருந்தால் அவற்றின்
விபரமும், பிரயோசனமும்
- 10 தேவைப்படும் பூமியின் முழுவிபரமும், (பரப்பு, கணம் - இலக்கம்
பட்டிலக்கம், கிராமம் முதலியன) _____
- 11 ிய செயலிருமபும் பயிர் _____
- 12 வருடாந்தம் காணியில் செலவுக்கே உத்தேசித்திருக்கும் பணத்
தொகை _____
திகதி _____
விண்ணப்பக்காரரின் கையொப்பம்.

காணி மீட்டற் சட்டம்

குறிப்பு இல Q 4734/LBO/APL 5896

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்கை சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதன்கீழ்க் காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்கை சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அதற்கைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒலவொருவரும்—

(அ) நோயுக்காக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்கொருவர் மூலமாக 1954 ம் ஆண்டு (ஜூலை) ஆனி மாதம் 12 ந் திகதி காலை 9.30 மலிகுக்கு என்னுள்ள வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ளே உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுக் தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும், 1954 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 29 ந் திகதியன்று அல்லது அதற்குமுள்ளு முன்பு எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்

செயினால் விஜயமான கொழுமடி டிஸ்திரிக் உட்கி ஏஜெண்டர் ஆகிய நாண மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

கொழுமடி கச்சேரி,
1954 ம் ஆண்டு (மாச) பிப்ரவரி 27 ந்

செயினால் விஜயமான,
மல்திரிக் உட்கி அதிபர்

அட்டவணை

குண்டு காணியின் பெயர்	பூரமப்பட இல A 3,603 கிராமம்—வெலிகிந்த விபரம்	உரித்தாளரின் பெயர்	விசாலம் ஏ ரூ ப.
1 பனிபிறறியவத்த	தென்னமர வளவு, 25-50 வருட பலா யும், நிர்ந்தரமில்லாத வீடும	விஜலாத ஆரச்சிகே மிஸ்சிசெனூ , ஹாமினே, கீரலுக்கொடற், கொட தெனியாவு	1 1 15
2 ஷெ	தென்னமர வளவு, 14 தென்னமரங்களும் 20 வருஷ 1 பலா மரமும்	ஷெ	0 0 25
3 ஷெ	தென்னமரவளவு, 25-50 வருஷ 4 தென்ன மரங்கள	ஷெ	0 0 8
4 ஷெ	தென்னமர வளவு, 25-50 வருஷம்	ஷெ	0 2 1
மொத்தம்			2 0 9

குறிப்பு இல Q 4735/LRO/APL 4608

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினாடி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்கக் காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இந்நகரத்தினுள்ள அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்நகர் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈடுகளை கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அதற்கைய காணியில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1954 ம (நூ) (ஜூன்) ஆனி மாதம் 10 ந திகதி பிற்பகல் 2 30 மணிக்கு எழுத்து வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும் அதற்கையக் கணக்கெடுத்த விவரத்தையும், 1954 ம (நூ) (மே) வைகாசி மாதம் 27 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

ச செயினட் லீ விஜயமான, கொழும்பு டிஸ்திரிக் உதவி எஜனற ஆகிய நான் மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்கச் சட்டத்தின் 7 ம பிரிவினாடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

கொழும்பு கச்சேரி,
1954 ம (நூ) (மாச) பங்குனிமீ 27 ந உ.

எ செயினட் லீ விஜயமான,
டிஸ்திரிக் உதவி அப்பா

அட்டவணை

துணடு	காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்	அளவு	
1	கல்கழைவத்த	வளவு, 40 வருஷ வீடு ஒரு பகுதி நிரந்தரம், ஒரு பகுதி நிரந்தர மில்லாதது, கற சின்று, பழைய கக்கலை சவாகளும்	டபிளியு வனகுரு, ஹோக கந்தற வடக்கு, ஹோககந்தற	0 1 26 2	
2	ஷெ	வளவு, 40 வருஷ 5 தென்னமரங்கள், 2-20 வருஷ 2 கழுகமரங் கள்	ஷெ	0 0 1 1	
				மொத்தம்	0 1 29 3

குறிப்பு இல LH 1097

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினாடி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்கக் காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இந்நகரத்தினுள்ள அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்நகர் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈடுகளை கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அதற்கைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக களுத்தலை கச்சேரியில் 1954 ம ஆண்டு (மே) வைகாசி மாதம் 31 ந திகதி காலை 10 மணிக்கு எழுத்து வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1954 ம ஆண்டு (மே) வைகாசி மாதம் 22 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

களுத்தலை டிஸ்திரிக் அதி உதவி எஜனற ஆர் எல் பாலசூரிய ஆகிய நான் மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்கச் சட்டத்தின் 7 ம பிரிவினாடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

களுத்தலை கச்சேரி,
1954 ம (நூ) (மாச) பங்குனிமீ 22 ந உ.

ஆர் எல் பாலசூரிய
டிஸ்திரிக் அதி உதவி அப்பா

அட்டவணை

துணடு	காணியின் பெயர்	விபரம்	உரிமைகேட்பவா பெயர்	அளவு	
1	புவாகடொல்டேனியர்	30 வயதுள்ள தென்கை மரமும், பலா மரங்களும் 30 வயதுள்ள நப்பா மரங் களும், நெல்வயலும் கொண்ட ஒரு தோட்டம்	ஸ்ரீமதி பி எ டி சிமோன ஹாமினெ, சபுகஹா வத்த, டொடங்கொட என்னும் பாதகாவலன் மேற் பாதது பி கே வினசா, பி கே மாசுறெ ஹாமினெ, பி கே சறனபால், பி கே உடலவதி ஹாமினெ, பி கே கோத்திரன் (எல்லாரும் சட்டப்படி வயது வராதவர்கள்) சபுகஹாவத்த, டொடங்கொட	2 2 21	
2	ஷெ	30 வயதுள்ள தென்கை மரமும், பலா மரமும், ராப்பலா மரங்களும், ஓலை யால் மேயப்பட்ட ஒரு மண வீடும், நெல்வயலும், ஒவிறையும் கொண்ட ஒரு தோட்டம்	ஸ்ரீமதி டி பி டபிளியு குணத்திலக்க ஹாமினெ அவர் களுக்கு, பி டி எ குணத்திலக்க, "ரெஹான , டொடங்கொட என்னும் விலாசத்திலுள்ளவா மேற்பாதது பாததுக் கொடுக்கவும்	1 3 4	
3	ஷெ	5-20 வயதுள்ள தென்கையும், பலா மர மும், ராப்பலா மரமும், கழுக மரங் களும், ஓலையினால் மேயப்பட்ட ஒரு மண கச்சும கொண்ட ஒரு தோட்டம்	பி டி எ குணத்திலக்கா, ரெஹான , டொடங் கொட என்னும் விலாசத்திலுள்ளவா மேற்பாதது ஸ்ரீமதி டி பி டபிளியு குணத்திலக்கா ஹாமினெ அவர்களுக்குக் கொடுக்கவும்	0 1 16	
4	ஷெ	5-20 வயதுள்ள 2 நப்பா மரங்களும், 3 தென்கை மரங்களும் 2 பலா மரங் களும், 8 கழுக மரங்களும் கொண்ட ஒரு தோட்டம்	பி டி எ குணத்திலக்கா, "ரெஹான , டொடங் கொட என்னும் விலாசத்திலுள்ளவா மேற்பாதது ஸ்ரீமதி டி பி டபிளியு குணத்திலக்கா ஹாமினெ அவர்களுக்குக் கொடுக்கவும்	0 0 25	
5	ஷெ	30 வயதுள்ள 2 நப்பா மரங்களும், நெல் வயலும் கொண்ட ஒரு தோட்டம்	ஸ்ரீமதி பி எ டி சிமோன ஹாமினெ, சபுகஹாவத்த, டொடங்கொட என்னும் பாதகாவலன் மேற்பாதது பி கே வினசா, பி கே மாசுறெ ஹாமினெ, பி கே சறனபால், பி கே உடலவதி ஹாமினெ, பி கே கோத்திரன் (எல்லாரும் சட்டப்படி வயதுவராதவர் கள்), சபுகஹாவத்த, டொடங்கொட	0 0 7	
				மொத்தம்	4 3 38

இலக் LRO 88

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினையடி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதன்கத்தான அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தினையடி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈடுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,
(3) அதற்கைய காணியில் உரிததுக்கேடும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக யாழ்ப்பாணக் கச்சேரியில் 1954 ம (ஆ) (மே) வைகாசி மாதம் 27 ந திகதி காலை 10 மணிக்கு என்முன் வந்து தெரியப்படும்.

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும், 1954 ம (ஆ) (மே) வைகாசி மாதம் 15 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

வட மாகாணத்து அரசாட்சி எஜ்ஜென்ர பீ ஜே ஹட்சன் ஆகிய நான் மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம பிரிவினையடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

யாழ்ப்பாணக் கச்சேரி

பீ ஜே ஹட்சன்,
வடமாகாண அதிபர்

1954 ம (ஆ) (மார்ச்) பங்குனிமீ 22 ந உ

அட்டவணை

ஆரம்பப்பட இல A 1,891 கிராமம்—கல்வயல்
விபரம்

விசாலம்

கூண்டு காணியின் பெயர்

உரித்தாளியின் பெயர்

ஏ. ரூ. ப

1 சங்கத்தானை வளவு

1-35 வயதுடைய கீழ்வரும் பயிராகையும் சோந்தைகளையும் கொண்ட வேலாயுதம் பெண வளளிமுக்கு
தோட்டம், ஒரு தற்காலிக கிடுக்குக் கொட்டில், ஒரு தற்காலிக மண குடிசை, தென்னை, பலா, மா, எலும்பிசை, ஒரு வாயை

உரித்தாளியின் பெயர்

0 0 19

மொத்தம் 0 0 14

இலக்கம் LRO/APL 5103/J/54 L 40/LG 227

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினையடி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதன்கத்தான அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தினையடி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈடுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,
(3) அதற்கைய காணிகளில் உரிததுக்கேடும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக மாவனெல்ல விடுதி வீட்டில் 1954 ம (ஆ) (மே) வைகாசி மாதம் 27 ந திகதி காலை 9 மணிக்கு என்முன் வந்து தெரியப்படும்.

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின தன்மையையும், தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும், 1954 ம (ஆ) (மே) வைகாசி மாதம் 20 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் இரூ பக்திர்வகளில் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

கேகாலை டி.ஸ்திரிக் உதவி எஜ்ஜென்ர எம் ஜி வீ பி டபிளயு அமரசிவஹ ஆகிய நான் மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம பிரிவினையடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

உரிமை கோருவோர் உரிமைகளை எழுத்துமூலம் 1954 ம (ஆ) (ஏப்ரல்) சித்திரை மாதம் 20 ந திகதிக்குமுன் எனக்கு கிடைக்கும்படி அனுப்பவேண்டும் குறிக்கப்பட்ட திகதிக்குமுன் எழுத்து மூலம் அறிவிக்கப்படாத உரிமைகள் காணி எடுத்தற்கான விசாரணையில் எடுக்கப்படமாட்டா

கேகாலைக் கச்சேரி,

எம் ஜி வீ பி டபிளயு சமரசிவஹ
மாகாணப் பிரிவின உப அதிபர்

1954 ம (ஆ) (ஏப்ரல்) சித்திரைமீ 26 ந உ

அட்டவணை

ஆரம்பப்பட இல A 784 கிராமம்—பொலவத

விசாலம்

கூண்டு காணியின் பெயர்

உரித்தாளியின் பெயர்

ஏ. ரூ. ப.

1 சிதலம்பத்தெனிய

45 வருஷ 8 தென்னை மரங்களையுடைய தென் பொலவதத், மாவனெல்ல வாசிகளான உ. பீ சென
னத் தோட்டம் னாயக்க, திருமதி பீ ஏ சோமாவதி

0 0 9

2 ஷெ

45 வருஷ தென்னந தோட்டம் ஷெ

2 1 10

மொத்தம் 2 1 19

விளம்பரம்

சிங்கள, தமிழ் புது வருட விதேலை, ஈஸ்டர் விதேலை முதலியவற்றை முன்னிட்டு, 1954 ம ஆண்டு சித்திரை (ஏப்ரல்) மாதம் 17 ந திகதியில் முடிவுறும் வாரத்தில் அரசாங்க கச்சேர் பத்திரிகை பிரசுரிக்கப்பட மாட்டாதென்ப பொதுசனங்க்கு இத்தால் அறிவிக்கப்படுகின்றது. 1954 ம ஆண்டு சித்திரை (ஏப்ரல்) மாதம் 23 ம திகதியில் வெளிவரவிருக்கும் அரசாங்க கச்சேர் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட வேண்டிய சகல விளம்பரங்களும் அரசாங்க அச்சகத்திற்கு 1954 ம ஆண்டு சித்திரை (ஏப்ரல்) மாதம் 9 ந திகதி பிற்பகல் 4 மணியளவில் வந்துசேரவேண்டும்.

அரசாங்க அச்சகம், கொழும்பு,
1954 ம (ஆ) (மார்ச்) பங்குனிமீ 31 ந உ

பேர்னாட் டி. சில்வா,
அரசாங்க அழுத்தகன்